



சிலம்பு நகர்	திருவள்ளுவர் ஆண்டு கச்சாந், வெகாரி தூந், 1962	பரல் கா
-----------------	--	------------

மோழிக் குழப்பம்

நம் நாடு விடுதலைபெற்ற நாளிலிருந்து அடுத்தடுத்துப் பலரும் பலபடியாக முரண்படப் பேசியும் எழுதியும் வரும் திட்டமில்லாக் கொள்கையால் வளர்ந்து வரும் மொழிச்சிக்கல் இக்காலத்தில் பெருக் குழப்பநிலையை எய்தியுள்ளது. நூற்றைம்பது யாண்டுகளுக்கு மேலாக நம் நாட்டினர் ஆங்கிலம் வழியாகக் கல்வி கற்று வந்திருப்பினும், அக்கல்வியின் பயனால் நாட்டு மொழிகள் வளப்பம் எய்திற்றில என்பது கண்கூடு. ஆங்கிலத்தில் கல்வி கற்றவர் தாம் பெற்ற அறிவை ஆங்கிலத்திலேயே விரித்துரைப்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்த மையின், அவர்களின் அறிவு பொதுமக்களிடையே பரவாதொழிந்தது. அறிவு எல்லோர்க்கும் பொதுவாகவின், ஆங்கிலத்தின் வாயிலாகப் பெறும் பல்வேறு அறிவுத்துறைகளைப் பற்றிய அறிவுகளும், அம்மொழியறியாத பலகோடி மக்களுக்கும் கிட்ட வேண்டும் என்னும் உணர்ச்சி மக்களிடையே பரவி வருகிறது.

ஆங்கிலம். பெருவளம் பெற்ற மொழியாயிருப்பினும், பிற நாட்டு மொழியாயிருப்பதால், அதனைக் கற்றுப் புலமையடைவதற்குப் பல்லாண்டுக் காலம் செலவாகிறது. இளமைக்காலத்தில் அறிவைப் பெற வேண்டிய மாணவர்கள், அறிவுக்கு வாயிலாக இருக்கும் மொழியைக் கற்பதிலேயே தங்கள் கல்விக் காலத்தின் பெரும்பகுதியை இழக்கவேண்டியிருக்கிறது. பிறமொழிப் பயிற்சி எல்லோர்க்கும் எளிதில் வாய்ப்பதொன்றன்று. கற்பதற்கு மிகவும் கடினமான, வேற்று மொழியான ஆங்கில மொழியிலும் இலக்கியத்திலும் தேர்வெய்தியோரே பிற பாடங்

களிலும் தேர்வு பெற்றவராகக் கருதப்படுவர் என்ற கொடுமைக் கொள்கை பண்ணெடுங்காலமாக நிலவி வருவதால், ஆங்கில மொழியைக் கற்கும் திறமிலாத பல்லாயிர மாணவர்கள் ஆண்டு தோறும் ஆங்கிலப் பாடங்களை நெட்டுருச் செய்தும் ஆற்றிருது தேர்வுகளில் தவறிவிடுகின்றனர். இதனால் அவர்களுடைய எதிர் கால இனப் வாழ்வு பலியாக்கப்படுகிறது. பிற பாடங்களில் எத்துணை வல்லவராயினும், ஆங்கில மொழியில் தேர்வெய்தா விடின் அவர்கள் வாழ்க்கை பாழ்ப்படுவதைத் தடுக்கும் வாயில் யாதென நன்காய்க்கு இனை ஞான அறிவு வளர்ச்சிக்குத் தாய் மொழியே இயல்பான எளிதான் கருவியாகும் என்பதைத் தெளிந்து காந்தியடிகள், தாகூர் போன்ற பெரியோர்கள் தாய் மொழிவாயிலாகக் கல்விகற்றலைப் பெரிதும் வற்புறுத்திப் போந்தனர். இப்பெரியோர்களின் வழிநின்று சென்னை மாநில முன்னாள் கல்வியமைச்சர் உயர்த்திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் கல்லூரிகளில் தமிழே பாடமொழியாக இருக்கவேண்டும் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துச் சில கல்லூரிகளில் அத் திட்டத்தைச் செயலாக்கிச் சென்றார். அரசியல், வரலாறு, நிலவியல், பொருளாதாரம், தருக்கம் முதலிய கல்வத்துறைகளைத் தமிழில் கற்பதற்கு எத்துணையோ மாணவர்கள் முன் வருகின்றனர். பெளதிகம், இரசாயனம், செடியியல், விலங்கியல். கணக்கு முதலிய அறிவியல் துறைகளையும் தமிழில் கற்பிக்க முடியும் என்பதை அவ்வத்துறைப் பேராசிரியர்களே உணர்ந்து பல நூல்களை எழுதியுள்ளனர். எனவே இக்காலத்தில் கலைத்துறை களை மட்டுமன்றி அறிவியல் துறைகளையும் தமிழிலேயே கற்பிக்க முடியும் என்ற நல்ல நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஆங்கில அடிமையறிவு கொண்ட, தமிழ்ப் பற்றில் ஈத, தமிழின் வளச் சிறப்பறியாத அறிஞர்களும், அரசாங்கத் தினரும் ஆங்கிலமே கல்லூரிகளில் எல்லாப் பாடத்திற்கும் ஏற்ற கருவியாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். இதனால் இதுவரை இருந்தது போலவே நம் நாட்டில் அறிவு வளர்ச்சி தடைப்படும் என்று அஞ்சவேண்டியிருக்கிறது.

ஆங்கிலத்தில் பல ஆண்டுகள் படிக்கும் பாடங்களைத் தமிழில் சில ஆண்டுகளில் படித்துப் புரிந்து கொண்டு புலமையும் எய்திவிட முடியும் என்பதே உண்மையாகும். இஃதறியாது அரசியலார் இப்போது நான்காம் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை இளநீர் சிறுவர்களின் மன்னடையில் புகுத்தி அவர்களின் அறிவு வளர்ச்சியைத் தடை செய்ய முயல்கின்றனர். இக்காலத்தில் ஆங்கிலம் வல்லார் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்கள் முயன்று ஆங்கிலத்தில் உள்ள அறிவுகளை எல்லாம் தமிழில்

அப்படியே வடித்துக் கொடுக்க முடியும். இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் பெருவளம் பெற்ற தமிழின் மூலம் கற்பிக்க முடியாத துறை ஒன்றுமில்லை. ஆனால் நீங்கூக்கொள்பவன் நீங்கூக் கண்டஞ்சிக் கரையிலேயே நின்றுவிடுவதுபோல இக்கால அரசினர் ஆங்கிலத்தைக் கைவிட்டுத் தமிழை ஏற்றுக் கொள்வதில் தயங்குகின்றனர். அவர்களுடைய தயக்கத்தினால் ஆயிரக்கணக்கான இளஞ்சிறுவர்களின் அறிவு வளர்ச்சி பாழிக்கப்படுகிறது.

இப்போது ஆங்கிலத்திற்கு எதிராக இந்திமொழி தோன்றியுள்ளது. ஆங்கிலத்தை விட்டு இந்தியினையே எல்லோரும் படிக்க வேண்டும் என்று மத்திய அரசிலே பொறுப்பு வாய்ந்த சிலரும், இந்தி வெறியர்கள் பலரும் வற்புறுத்தி வருகின்றனர். இந்தி மொழியோ ஆங்கிலத்தின் நூற்றில் ஒரு பங்கோ, தமிழ்மொழி யில் பத்தில் ஒரு பங்கோகூட்ட வளம்பெருத ஒரு மொழி. தமிழ் மொழியில் கற்கக்கூடிய பல அறிவுத்துறைகளை இந்தி மூலம் கற்பது முடியாது. மேலும் தமிழ் மக்களுக்கு இந்தி மொழியும் வேற்று மொழியே. துண்பப்பட்டாயினும் ஆங்கிலக் கல்வியால் உறுப்பன் பெறலாம்; ஆனால் இந்தியை வருந்திக் கற்பதால் எய்தும் பெரும்பயன் ஒன்றுமின்று. எனவே ஆங்கிலத்தையும், இந்தியையும் விரும்பியவர்கள் கற்றுக் கொள்ளலாம் என்ற விதியை ஏற்படுத்திவிட்டுத் தாய்மொழியாம் தமிழில் இக்கால அறிவியல் துறையறிவுகள் எல்லாவற்றையும் கற்பிக்க முயன்று மாணவர்களின் அறிவுத்திறமையை வளம்படச் செய்வதே அறிவுடைமையாகும். இக்காலத்தில் பல்வகைப் பொறிகளை இபக்கிக் கையாண்டு தொழில் செய்குநர் பலரும் ஆங்கிலமொழி யறிவு பெறுதோரே. அறிவு வளர்ச்சிக்கு ஆங்கிலமோ, இந்தியோ இருந்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. ஆனால் ஆங்கிலத்தில் உள்ள அறிவுத் துறைகளைப் போலவே பிரெஞ்சு, செர்மன், உருசியன் முதலிய உலகத்துப் பிற பெரு மொழி களில் கிடைக்கப்பெறும் அறிவுத் துறைகளையும் தமிழர் பெறுதற்கு ஆவன செய்ய வேண்டும். மொழிப் பயிற்சி என்பது விருப்பத்தினால் பெறக்கூடியதேயன்றி வற்புறுத்தலினால் பெறக் கூடியதன்று. பிற மொழிகளைக் கற்குந்திறம் ஒரு சிலர்க்கே அமைகின்றது. எனவே விரும்பியவர்கள் விரும்பிய மொழி களைக் கற்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதுடன், உலகத்து மொழிகளின் அறிவுத்துறைகள் எல்லாம் தமிழில் மொழி பெயர்ப்பு மூலமாகக் கிடைக்கச் செய்து தமிழரின் சொந்தச் சிந்தனையை வளர்த்து இயற்கையறிவை வளர்ப்பது தமிழக அரசினரின் இன்றியமையாக கடனாகும்.

மறைமலையடிகள் கலீக்கூடம்

வேண்டுகோள்

பெற்றேரைப் பேணுதல் பிள்ளைகட்கு அழகு. உற்றுசையோம்புதல் சுற்றத்திற்கு உயர்வு. ஆசானைப் போற்றல் மாணவர்க்கு அறிவு. விழியனைய புலவரை விழைதல் பழுதிலா மொழி வலர் பண்பு. அடியாரை வணங்குதல் அனைவர்க்கும் கடனும். “மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன்” இதுவேயாம்.

நம் மறைமலையடிகளார் புலவர்கட்குப் புலவராய்ப், போற்றம் அடியவருள் ஒருவராய் வாழ்ந்து தம் அரும்பெருஞ் சோல்லாலும் ஏழுத்தாலும் தாய் மொழியும் தமிழ் நாட்டுத் தலைநெறியாப் சிவனேறியும் தழைத்தினிதோங்கத் தக்கவாறுழைத்த மிக்க சிராளர். அடிகளார் நம்மைவிட் டகன்று ஆண்டுகள் ஜியிரண்டின் மேலாகியும் அவர்தம் பெறவரும் பெருநால்களால் நாளும் தொடர்பு கொண்டு நாமனைவரும் நினைவு கூர்ந்து வருகின்றோம். அதுபோல் அடிகளாரும் நம்மாட்டும் தமக்கும் நமக்கும் உரியவாம் தமிழின் மாட்டும், தமிழ்நெறியாம் சிவனேறியின் மாட்டும் நீங்காக் காதல் கொண்டு ஆவியுலகத்துறைகின்றனர் என்பது மருட்சி தருவதொரு தெருட்சியாம்.

அவர்கள் வாழ்ந்து வந்ததும், அவர்தம் நட்பு விழைந்து நாளும் வந்து குழுமிய நாவலர், பாவலர், நயனர் பெரும்புலவர், நன்னெறியாளர் யாவரும் புலமைக் கூட்டுண்டு நிலவியதும், யாணவர் குழாங்கள் கசடறக்கற்று வல்லவராகவும், கற்றவற்றுள் அவ்வட்போது தோன்றும் ஜையம் போக்கி மெய்வகை காணவும், புலவேர் தாம் செய்யும் சிரிய நால்களைச் செப்பஞ் செய்து சிர்மையதாக்கவும், அணிந்துரை பெறவும், ஆற்றல் பெறவும் வந்து வந்து பன்னுட்டங்கிப் பயன்பல பெறுதற்கிடனையதும் ஆகிய பெருமாளிகை பல்லவபுறத்து அழகுறத் தோன்றும் அடிசளார் மாளிகையாகும். பேறும் அம்மாளிகை ஓர் அரும் பெறற் சைவத் திருமட்டமூராகும். திருமடத்தின் மாண்பினைத் திருத்தூண்டர் சிர்பரவும் சேக்கிழாரடிகள் சிறந்தெடுத்தோது வது வருமாறு :

“மிக்க செல்வ மனைக்கொடொறும் விளையும் இன்பம் விளங்குவன பக்க நெருங்கு சாலைதொறும் பயில்சட்ட டறங்கள் பல்குவன தக்க வணிகோள் மடங்க்கொடொறும் சைவ மேன்மை சாற்றுவன தொக்க வளங்கொ ஸிடங்க்கொடொறும் அடங்க நிதியாங் துவன்றுவன”

கட. சேரமான், ந...

மறைமலையடிகளாரின்.....வேண்டுகோள் சுதந்தி

அடிகளார் மாளிகை திருமடத் தோற்றும் முற்றும் பொலிய “அம்மை அம்பலவானார், நால்வார்” செம்பொன் படிமங்கள் ஏழுஞ் தருஞுவிக்கப்பட்டு அடிகளாரால் காலந்தோறும் காதலாகிக் கசிந்துருகி நின்று வழிபடப்பட்டு வந்த திருக்கோவில் ஒன்று கோவின்முறையாகவே மேன்மாடியில் திகழ்கின்றது.

அடிகளார் திருமாமறை முறைகளாகிய செந்தமிழ் வேதாக மங்களால் நானும் சிறப்புற வழிபட்டுவந்த தெய்வப் பெற்றிமை தென்றமிழ் நாட்டாரணைவர்க்கும் சேருமாறு திருவருள் சரங் திருப்பது எண்ணுங்தோறும் எவர்க்கும் உண்மகிழவூட்டும் ஒரு பெருநலமாகும். செந்தமிழ் வேதங்கள் நால்வரருளிய நற்றமிழ்த் திருமுறைகளாகும். செந்தமிழாகமம் திருமூலரருளிய திருமந்திர மாலையாகும்.

இவற்றுள் நால்வர் தமிழ் ஓதி வழிபாடியற்றுதல் வேண்டும். வழிபாட்டின் முறைமைகளை வழாது கட்டுரைக்கும் வாய்மை திருமூலர் திருமந்திரத்தின்கண் விளக்கமுறக் காணலாம். எனவே இவ்விரண்டும் வழிபாட்டு நூலாகும். ஏனைய திருமுறைகள் மூன்றும் பின்னுள்ள அருளாடியார் பாடிய பனுவல்களும் வாழ்த்து நூலாகக்கொண்டு சிவபூசை புரிதல்வேண்டும். இவற்றை வருமாறு நினைவுகூர்க்.

“நால்வரருள் நற்றமிழ் நானும்வழி பாட்டுமுறை சால்பார் திருமூலர் தந்ததமிழ்—நூல்தான் வழிபாட் டிலக்கணஞ்சொல் வாய்மைமுறை ஏனை வழியோதும் வாழ்த்தமுறை மாண்பு.”

அவ்வழிபாடு அடிகளார் விருப்ப ஆவணத்தில் கண்டாங்கு இன்றுகாறும் நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய மாளிகை வேவெற்றுவர் கைப்படாது அடிகளாரின் நினைவுக் குறியாகவே என்றும் பொன்றுப் புகழொடு நின்று நிலவ வேண்டுமென்னும் பெருமக்களின் அருமை உள்ப்பாங்கு பெருமையுற நிறைவெய்திய சிறப்பினைப் பெருமகிழ்வுடன் கூறிக்கொள்கின்றோம். அது வருமாறு :

‘செந்தமிழ்ச் செல்லி சிலம்பு நடு. பரல் கா பக்கம் சஉநி இல் பெருமக்கள் சார்பாக ஒன்பதின்மர் கைச்சாத்துச் செய்து அரசினர்க்கு விடுத்த வேண்டுகோள் விளக்கம் வரையப்பட்டுள்ளது. அதன் மேல் நிகழ்வு வருமாறு :

1-5-1961 இல் அடிகளார் வாழும் பேறெய்திய வளமார் மாளிகையை அரசினரே வாங்கி அடிகளாரின் நினைவுக் குறியாக வும் தென்னகத்துக் கண்கவர் கவின்பெறு கலைக்கூடமாகவும்

ஆக்கி அணிபெற நிகழ்த்தி வரவேண்டுமென அங்காள் கல்வி நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்கட்டு விண்ணப்பம் ஒன்று நல்கப்பட்டது. அஞ்ஞான்று அவர்கள் அமெரிக்கா முதலிய வெளி நாடுகளுக்கு அரசியற்பணி மேலிட்டுச் செல்வதாக அமைந்திருந்தது. அவர்கள் கணிவளத்தொடு மேலோடு சென்று திரும்பியதும் கவனிப்பாம் எனக் கூறினர்.

அதுபோல் அவர்கள் வெற்றியொடு சுற்றுலாச் சூழ்ந்து 1961 ஆகஸ்டுத் திங்களில் இவண் போந்தனர். போந்ததும் சட்ட சபையுறுப்பினர் பெரும்பான்மையோரிடமும் கையெழுத்து வாங்கி மற்றுமொரு விண்ணப்பமும் அனுப்பிவைக்கப்பட்டது. அதன்மேல் 20-10-1961இல் தமிழ் நாட்டரசினர் அரசாங்கமே அம்மாளிகையினை வாங்கிக் குறித்தாங்குக் கலைக்கூடமாக்கும் பொறுப்பினைக் கை ஏற்பதற்கில்லை; தக்க குழுவினர் சால்பொடு முன்வந்து வாங்கி அப்பணியினை மேற்கொண்டால் தமிழ் நாட்டரசு தகுதியறிந்து தக்க பொருளுத்துவி செய்யக் கருதுமென விடை விடுத்துள்ளனர்.

அதன்மேல் ‘தென்னிந்திய சைவசித்தாந்த நாற்பதிப்புக் கழகத்தின்’ சார்பாய் அதன் ஆட்சியிலுள்ள ‘தென்னிந்திய சைவ சித்தாந்த சங்க’த்தின் பேரால் வாங்கிக் கொள்வதற்கு வேண்டுவன புரிந்து அரசுப் பொறிவலார் ஒருவரைக் கொண்டு விலை மதிப்பிடுவித்ததில் ரூபா. 40,000 (நாற்பதினாறிரம்) மதிப்பு ஏற்பட்டது.

10-11-1961இல் இம்மதிப்பிட்டினை அறிவித்துப் போதிய பணவுத்துவி செய்து தர வேண்டுமென மீண்டும் தமிழ் நாட்டரசினர்க்கு விண்ணப்பித்துக் கொள்ளப்பட்டது.

29-12-1961இல் மாளிகையை விலைக்குவாங்குவதில் மத்திய அரசினரிடமிருந்து மூன்றில் இரண்டு பங்குத் தொகையினைப் பெறலாம் என்றும், அதன் பொருட்டுக் குறிப்பிட்ட படிவம் ஒன்றில் விண்ணப்பித்துக் கொள்ளுதல் வேண்டுமெனவந் தமிழ் நாட்டரசினிடமிருந்து விடை கிடைக்கப் பெற்றிருப். அதன்படி மத்திய அரசினர்க்கு விண்ணப்பம் அனுப்பப் பெற்றது.

2-3-1962இல் மத்திய அரசு தாம் ரூ. 25,000 (இருபத்தையா யிரம்) உதவித் தொகை நல்குவதாக ஓராண்டை விடுத்தது. அதனைப் பெற்றதும் மீட்டும் தமிழ் நாட்டரசு மீதி ரூபா 15,000 (பதினையாயிரம்) தந்துதவி வேண்டுமென நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்கட்டு விண்ணப்பங் கொடுக்கப்பட்டது. அதன்மேல்,

5-3-1962 இல் நிதியமைச்சர் கி. சுப்பிரமணியம் அவர்கள் தமிழ் நாட்டரசு ரூபா 10,000 (பதினையிரம்) மட்டும் தருமென்றும், சங்கம் மீதி ரூ. 5000 கொடுத்தல் வேண்டுமென்றும் விடை பகர்ந்துள்ளனர்.

மறைமலையடிகளாரின் விருப்ப ஆவணச் செயற்குழுவினர் தம் முரண்பாட்டினால் அவர்களைவரும் உயர்நிதி மன்ற ஆணை வழி 10-11-1961 இல் நீக்கப்பட்டகண்றனர் அதன்மேல் சட்ட முறைப்படியுள்ள சென்னை அரநிலையக் காவற் பொறுப்பினர் (Official Trustee of Madras) அமர்த்தப்பட்டனர்.

அவர் வழியாகத் ‘தென்னிந்திய சைவ சித்தார்த சங்கம்’ 30-5-1962இல் அம்மாளிகையினை ரூபா 40,000 (நாற்பதினையிரம்) க்கு விலைமுறி எழுதுவித்துப் பல்லாவரம் ஆவணப் பதிப்பகத்துப் பதிவித்துத் தன் உரிமையாக்கிக் கொண்டது. இப்பொழுது அம்மாளிகை சங்கத்தினர் கைக்கு வந்துவிட்டது.

அடிகள் இவ்வுலகை நீத்து ஏறத்தாழப் பண்ணிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இத்தனைக் காலமும் அம் மாளிகை ஒன்றுக்கும் பயன்படுத்தாமல் அடைப்பட்டே கிடந்தது. அதனால் அது மிகவும் பழுதுபட்டு உறுதியற்ற நிலையில் இருக்கின்றது. இதுபோலவே தோட்டம், கிணறு, சுற்று மதில், சுற்றுப்புறம் அனைத்தும் பழுதடைந்துள்ளன. மேலும் மின் சாரம் பொருத்தப்படவில்லை.

அடிகளார் ஆளியுலகத்திருந்து இயக்குநர் வழியாக விடுத்துள்ள அரிய எழுத்தின்படி அவர்கள் திருவுள்ளாம் ‘கலைக்கூடம்’ எங்கனம் அமைதல் வேண்டுமென்பது எவர்க்கும் நன்கு புலனும். அதாவும் அடிகளாரின் பெருமைக்கன்று, தமிழ் மொழி, தமிழ் நாடு இவற்றின் பெருமைக்கே என்பது அக்கடிதத்தால் தெள்ளிதின் வெளிப்படும். அக்கடிதத்தின் படிகளின்று இதனையடுத்து இனைக்கப்பட்டுள்ளது.

அம்முறையில் கலைக்கூடமாக்குவதற்கு ரூபா 100,000 (நூற்றிரம்) வேண்டப்படும் என்பது பலருக்கும் ஒப்பமுடிந்த தொன்றாதும். அதன் பொருட்டுத் தமிழ் நாட்டுக் கலைஞர், தனிப்பெருஞ் செல்வர், தமிழகத்தரசு, மத்திய அரசு, மாணவர்கள், ஆசிரியர்கள் முதலிய அணைவர்களும் அன்பு கூர்ந்து பெருந்தொகையான பொருஞ்சுதலி புரிந்தும் புரிவித்தும் கலைக்கூடத்தை நிறைவூத்தத் துணை செய்யுமாறு அன்பொடு வேண்டிக் கொள்கின்றோம்.

*ஆவியல்குவாம் அடிகளார் கருத்து

(1) பல்லாவரத்தில் அடிகளார் வாழ்ந்து வந்த மாளி கையை விற்றுவிடுமாறு விருப்ப ஆவணத்தில் குறிக்கப் பேற்றி குக்கிறது. அதன்படி அதனை விற்றுவிடுவதா? அல்லது போது மக்கட்குப் பயன்படும்படி அதனை விற்காமல் வைப்பதா? அப்படி வைக்க வேண்டுமோயின், அதற்குரிய வழி வகைகளைத் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.

(விடை)

திரு. சுப்பையாபிள்ளை அவர்களே! தாம் வரைந்திருக்கும் முதல் வினாவைக் கருத்துட் செலுத்தியபோது, என்ன விடை இறுப்பதென ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. இருப்பினும், திருவருணைத் திறம்பட வணங்கி வரைகின்றேம். அக்கருத்துச் சரியானால் ஏற்றும், தவறானால் விட்டும் ஆவன, எது தமக்குப் படுகிறதோ சரியென, அதைச் செய்யும். மேலும், யாமவணிருக்கும்போது வரையப்பட்ட விருப்ப ஆவணத்தை ஆவியுலகில் இன்று சஞ்சரித்து, எம் இயக்குநர்வழி நும்மிடம் தொடர்பு கொண்டுரைத்தனமென்ற கூற்றை நும்முலகு வாழ் மக்கள், நம்புவரெனக் கருத்தில் கொள்ளலே, ஓர் ஜயப்பாட்டையே, அவர்தம் மனத்தெழு வைத்தும், இக்கற்பனைகள், திரு. சுப்பையாபிள்ளையின் கூட்டுக்கலவையே, திருநெல்வேலியிற் சென்று, ஆவிஉலகமென்று ஒன்றிருப்பது போலவும், அவ்வுலகத்திலுள்ள ஆவிகள், இவ்வுலகின்கண் பேசுவிருப்புற்றிருப்பதாயும், தாமாகியதிரு. சுப்பையாபிள்ளையே, இதை அறியாதிருந்த வேளையில், திருநெல்வேலியில் ஏதோ ஒரு நபரைத் தம் கற்பனைக்கேற்ப, சுப்பையாபிள்ளையே சரிக்கட்டி, அடிகளார் ஒரு நண்பர் வழி உரையாடுகிறேன்றதொரு பொய்க் கூற்றைச் சித்திரித்து, அடிகளாரின் செல்வங்களைத் தம் கையிலே வைத்துச் செம் பொருள் சேமிக்கக் கருத்துட்கொண்டே நாடகமாடிவருகிற ரென்றும் உரைக்கத் தயங்கார், எம்விருப்ப ஆவணத்தின் கண்ணுள்ள செயற்குழுவினர்.

நண்பரே! அவர் கூற்று எங்னனமிருப்பினும், யாமொன் ரூரைக்கின்றேம் நும்மிடம். எமது பல்லாவர இல்லத்தைத் தாம் இதுபோது விற்று முதல் செய்யவேண்டாமென வேண்டுகின்றேம்.

* திருநெல்வேலியிலுள்ள ஆவியுலகத் தொடர்பாளர் திரு. இரா. ந. குற்றுலவிங்கம் பிள்ளையவர்கள் வழித் திரு. வ. சுப்பையாபிள்ளை விடுத்தபத்தொன்பது வினாக்கட்டு முதல் ஜந்துக்குமட்டும் மறைத்திரு. மறைமலையடிகளார் விடைகள் அளித்துள்ளனர். முதல் வினாவும் விடையும் இங்கே தரப்பட்டிருக்கின்றன.

சிலரே! எம்கருத்துச் சரியென நுமக்குத் தோன்றினால், திருவருளையுன்னித் திறம்படச் செய்யும். எவ்வித இடையூறு நிகழ்ந்தாலும் திருவருளை நினைந்து, வழக்காய்துறை வல்லுநர் களைக் கலந்தாலோசித்து, என்றுமே நின்றிலங்கத் தக்கதொரு முறையிற் செயல்படல், நன்றென எமக்குத் தோன்றுகின்றது. தம்மால் இயலாதென்ற நிலை ஏற்பட்டால், இப்போதன்று தம் கடைநாளில், அரசாங்கத்தார் சார்பிலே, அக்கலைக் கூடத்தை, பொறுப்பேற்பித்தலென்பதைத் தம்முட்கொண்டு, நிலைகட்டுக் கடங்காதெனவுள்ள கருத்து நும்பால் எழுந்தால் மட்டிலுமே, அதைத் துணிந்து செய்யும். “நினை விதைத்தவ னறுப்பது வினையே, தினை விதைத்தவ னறுப்பது தினையே” என்றதோர் மூதுரையைக் கருத்தில் வைத்து எவ்வித நிலையில் அதை நும் கரத்து வைத்து இயக்கலாமென்பதையும் கருத்துட்கொண்டும் ஆவன செய்யுமாறு நும்மை விரும்பி, யாமாகிய ஆதிவேதாசலம் வரைகின்றேம். இன்றைய திரு. மறைமலையடிகளும் யாமே.

“மறைாலை கலைக்காட்சிக் கூடார், பல்லாவாரம்” என்ற பெயரில் இலங்கத் தாம் துணை செய்தல் நலமென விரும்புகின்றேம். சிலரே! அக்கலைக் காட்சிக்கூடம், தென்னிந்தியக் கலைகளுக்கோர் சிறந்த எடுத்துக்காட்டாயும், வட இந்தியக் கலைகளுக்கோர் வளமுடைத்தாயியைந்தும், எவ்வித முறையிலைமெந்தால், வருவோரும் போவோரும் கண்டு களித்துக் கருத்துட் கொள்வரென்பதை நன்காலோசித்துக் காண்போர் கருத்தைக் கவர்வதான்தென்பது எம்முறையிலிருந்தால் சரியெனத் தாழுன்னிப் பல்லாவர இல்லத்தின் வெளிப்புறங்களில் புல் வெளி அமைத்தும், செயற்கைத் தடாகங்கள் சிறியதோர் உருவில் அமைத்தும், கண்டு களிக்க வருவோர் அமர்ந்துரையாடச் சாய்வுகளும் அமைப்பதுடன், அந்நிர்த் தடாகங்களின் கண் சிவசித்து வாய்ந்த திருவருங்களை அமைத்தும் தீபவொளி வீச்சுசெயின், அன்பரே! எம்பெருவிருப்பு நிறைவாம்.

அன்பரே! தாம் எண்ணலாம், திரு மறைமலையடிகளார், பூவுலக வாழ்வினின்று புறம்போந்தும், பெருவிருப்புடையராய், இப்பூவுலக வாசிகள்போற் காண்கின்றனரே! அப்போது அடிகளார் அரங்கன்வாயிலில் அமர்ந்து வருகிறோமென்றுரைக்குங்கூற்றுச் சரியாயென. அன்பரே! அதற்கு விளக்கமும் சமயம் வரும்போதுரைப்பேம். மேலும், அடிகளாரின் திட்டங்களுக்கு, செம்பொருளுக்கெங்குசெல்வது என நினைக்கலாமென்ற கருத்து நும்முள் எழாமலில்லை. செல்வடே! தாம் நினைந்து எவ்வைகயில் இப்பணியினை முடிக்கலாமென மனத்துட் கொண்டானானால், அப்பணி சிறப்புற அவனருளால் முடிந்துவிடும். நும் முதல் வினாவுக்கு விடை: 9—9—59.

நலங்கொல் வாடை

[கவிஞர், திரு. பசும்பொற்சியார்]

(தலைவி தோழிக்குச் சோல்லியது)

நலங்கொல் வாடை நமனும் பனியுடன்
வந்தே பெரிதும் வாட்டுதல் பாராய் !
ஞாயிறு வரவும் காலம் தாழுதே !
சுட்ரோன் வரினும் சுருங்கா வாடை !
நண்பகல் ஒள்ளே வெளியில் உலவ
நன்றாய்த் தெரியுது ! மற்றவை கொடிதே !
என்றன் கணவர் இன்றமிழ்க் கவிஞர் !
புலவர் கூட்டமாம் ! போன்ற வெளியூர்
உழைப்பில் உயர்ந்த உழவரின் உடலும்
ஒடுங்கிட, நடுங்கிட, ஆடிடக் காணுய் !
அறினில் மலிந்தோர் ! ஆக்கையில் மெலிந்தோர்
ஆபனன் கணவர் ஆடுவர் பனியால் !
தையல் ஊசி ஆடுதல் ஒப்ப
தாடையுள் பற்கள், உதடுடன் நடுங்கும் !
விடிந்ததும் வெங்கிரில் விரைவாய்க் குளிப்பார் !
வேறெலர் ஆங்கிப் பணிநலஞ் செய்வார் ?
மாலையிற் கம்பள மடிப்புத் துணியால்
தன்தலை மூடி தாஷியே வருவார்
அந்தத் துணியிதோ தனியாய்க் கிடக்குது !
இழிகுளிர் போக்கு என்னுடன் துயிலும்
வௌயிமிகு கட்டி லும், நானும், ஆந்த
இரண்டுநாள் வாயிலில் கொடும்புலி வாடை
னன் னெழில் அழிக்க வந்துபார்த் திருந்தேன் !
இன்னுங் காணேன் ! ஏனோடு தோழி ?
நாரிதழ் பாப்பவர், “நாற்பது ஜூம்பது
பேர்துளிர் வாஜடயான் மால்கிறூர்” என்கிறூர் !
நெடுநல் வாடை ஈத்தலை ! ஈதோ
கொலைத் தொழிலில் செய்யக் குடிகொள்வாடை !
மழையை மழைத்து விளைவுக் குறைத்துப்
பஞ்சம் செய்ய கஞ்சாய் வந்து
நெஞ்சம் எரிக்கிட மின்கித் திரிக்கிடும்
கொடுமைப் பனியைக் கொலைசெய் வாடையை
மாற்றிட வானில் ஏறியும் “குண்டை”
மனிதர் இன்னும் கண்டுகொள விலையே !

அருட்புகம்

[அருட்கவி சேதுராமன் அவர்கள் பாடியது]

திருவருள் நிகழ்ச்சியின் சீர்மை அளவிடற்கரியது. அருட்கவி சேதுராமன் அவர்களும், அவர்தம் தமையான் அருட்டிரு சுப்பிரமணியம் அவர்களும் திருகெல்வேலி மாவட்டத்துக்குக் கழகத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்கச்சென்றிருந்தனர்.

6-5-1962 முதல் 13-5-1962 வரை சங்கரன்கோயில், திருகெல்வேலி, திருச்செங்கூர், குலசை, பாளையங்கோட்டை, பாவநாசம், அம்பாசமுத்திரம், திருமலை, திருஇலஞ்சி, திருக்குற்றூலம், தென்காசி முதலிய இருபது திருக்கோயில்களுக்குச் சென்று ஆங்காங்கே திருவருள் உந்த அருட்பாடல்கள் பாடியுள்ளனர். எல்லாத் திருக்கோயில்களிலும் நிறைகுடம், விளக்கு, பூமாலை, பரிவட்டம் முதலிய சிறப்புக்களுடன் வரவேற்கப்பெற்றமை பெரிதும் நினைவுக்காரத் தக்கதாகும். பாடல்களின் மொத்தத் தொகை முந்தாற்று எழுபதாகும்.

அவற்றுள் போற்றி மந்திரம் ஓதிப் பூத்தாவி வழிபாடியற்றுதற்கு வாய்ப்பாக அமைந்த திருநெல்வேலி, திருப்பதிகம் தூற்றெட்டுப் போற்றி மந்திரங்களைக் கொண்டு திகழ்வது; பன்னிரண்டு திருப்பாட்டுக் களானமைந்தது. ‘நமிவாய்’, ‘சிவாயநம்’ என்னும் நற்றவிழ் மந்திரங்கள் இரண்டும் தனித்தனி எழுத்தாக முதற்கண் நிற்க முறையே 2 முதல் 11 வரையுள்ள பாடல்கள் அமையப்பெற்றுள்ளன. ‘ஓங்கார’ மென முதற்கண் தெட்கிப் பன்னிரண்டாம் பாடவில் ‘முதலேழுத்தான் மடக்கிய மந்திரம்’ எனக் குறிக்கப்பெற்றிருப்பது திருவைங் தெழுத்தின் தனிக் சிறப்புக் தெரிப்பதாகும்.

நேல்லையப்பர் திருமுன்-நூற்றேட்டுப் போற்றியமை திருப்பதிகம்
ஹிகார்போறி] [கந்தாங்கம்

(எண்சீரடி யாசிரிய விருத்தம்)

[திருத்தாண்டகம் போல]

ஓங்காரத் துள்ளுறையும் ஒளி 3ய போற்றி
ஓலியாகி யாங்கலுமே நிறைந்தாய் போற்றி
ஆங்காரத் தலைநீக்கும் அண்ணுல் போற்றி
அம்பரமே அம்பரமா அலிந்தாய் போற்றி
தீங்காரச் செய்வாரைச் சேராய் போற்றி
தீவிளைக்கோர் மருந்தாகித் திகழ்வாய் போற்றி
தாங்காரத் தொடையாற்றுத் தாதாய் போற்றி
தண்திருநெல் வேலியேத்தாய் போற்றி போற்றி. (1)

*குறிப்பு : ஓங்காரத்.....ஒளி - “ஓங்காரத் துள்ளொளிக்குள்ளே முருகண் உருவும்” - கந்தர் அவங்காரம் - 5, “ஓங்காரத்துள்ளொளிக்கும்

* குறிப்புரையிற் கானுனும் தீதவார எண்கள் தேவார ஒளிநெறி எண்கள்.

உள்ளளவியாய்” - கந்தர் கவிவெண்பா - 59. ஆங்காரம் - அகங்காரம். தளை - கட்டு. அம்பரம் - ஆகாயம்; திசை. அம்பரம் - ஆடை. தீங்கார - தீங்கு + ஆர. ஆர - மிகுதியாக. வரி-6: “தீங்கோர் மருந்தாவன்”- சம்பந்தர் (“செடியாய்”). தாங்கு ஆரத் தொடையான் - முருகவேள். ஆரத்தொடை - கடப்ப மாலை. தாதாய் - தந்தையே.

நமசிவய மந்திரத்தின் நாதா போற்றி

நாதவிந்து கலைனினு யகனே போற்றி
குமரணையும் முதல்வளையும் ஈன்றுய் போற்றி

குற்றுலச் சித்ரசபைக் கூத்தா போற்றி
எமதருமன் மார்பிலுதை தந்தாய் போற்றி

ஏழ்பொழிலும் தாழ்ந்திதைறஞ்சுந் தந்தாய் போற்றி
நமதருமை வடிவம்மை கொண்கா போற்றி

நற்றிருநெல் வேவியெந்தாய் போற்றி போற்றி. (2)

குறிப்பு : நமசிவய...நாதா - “ஆனல்வெள் ஞாந்தியான்தன் மந்திரம் நமச்சிவாய்” - அப்பர் 77-4. நாதவிந்து...நாயகனே - “நாத விந்து கலாதி நமோநம்” - திருப்புகழ். முதல்வன் - விநாயகர். உதை தந்தாய் - உதைத்தாய். இறைஞ்சும் தந்தாய் - வணங்கும் தந்தையே. ஏழ்பொழில் - ஏழு உலகங்கள். வடிவம்மை - கெல்லையப்பர் தேவி திரு நாமம். கொண்கன் - கணவன்.

மறையொலியால் நடமாடும் மைந்தா போற்றி

மாதவர்க்கு மாதவனுய் வருவாய் போற்றி
கறைநிதைறந்த கண்டத்தெம் கடவுள் போற்றி

களிறுரித்துத் தோற்போர்வை புனைந்தாய் போற்றி
இறைமயமே எங்கனுமென் நிசைத்தாய் போற்றி

ஏனேர்க்கும் வானேர்க்கும் அரியாய் போற்றி
சிறையிருத்திச் சடைக்கங்கை மறைத்தாய் போற்றி

தென்திருநெல் வேவியெந்தாய் போற்றி போற்றி. (3)

குறிப்பு : மறை...மைந்தா - “மறைபாட நடங்குறையா அழகன்”- சம்பந்தர்-158-7. கறை - விடம். இறைமயமே.....இசைத்தாய் - உலகெங்கும் தானே இருப்பதை இறைவனே உணர்த்தினான் என்க. “எல்லாம் சிவனென்ன நின்றுய்”-அப்பர், 218-1. சிறையிருத்தி..... மறைத்தாய் - சிறைவைக்கப்பட்ட கங்கை : “சிறையுறு விரிபுனல்”- சம்பந்தர் - 274-7.

தீத்திரமாய் ஆணையுருக் கண்டாய் போற்றி

தேவியையும் பிடியாமா செய்தாய் போற்றி
அத்தியதாய் விநாயகனை அளித்தாய் போற்றி

அறுமுகனைச் சூற்காப் படைத்தாய் போற்றி
பத்திரம்நான் இராவணாற்கே தந்தாய் போற்றி

படையாக மழுவேந்தும் பரமா போற்றி
துத்தியமே சொலுமதியார் துணைவா போற்றி

தொல்திருநெல் வேவியெந்தாய் போற்றி போற்றி. (4)

குறிப்பு : சித்திர...அளித்தாய் - “பிடியதன் உருவமைகொள மிகு கரியது வடிகொடு.....கணபதி வர அருளினன்” - சம்பந்தர் தேவாரம். பிடி - பெண்யானை. அத்தி - யானை. பத்திரம்சாள்.....தந்தாய் - “நாளோடு வாள் கொடுத்த நம்பன்” - அப்பர்-237-10. பத்திரம்-வாள். நாள் - வாணுள். துத்தியம் - தோத்திரம். தொல் - பழமையான.

வாராத செல்வம்வரு விப்பாய் போற்றி
வந்திக்கா மன்குமந்த தலையாய் போற்றி
ஆராத காதலுமைக் கன்பா போற்றி
அந்தணர்க்கா நெல்வேலி அுமைத்தாய் போற்றி
தீராத விளைதீர்க்கும் செல்வா போற்றி
திருமூலட்டானத்தெம் ஆதி போற்றி
பேராத பேரன் பர்க் கெளியாய் போற்றி
பெருந்திருநெல் வேலியெந்தாய் போற்றி போற்றி. (5)

குறிப்பு : வாராத...வருவிப்பாய் - “வாராத செல்வம் வருவிப் பானை” - அப்பர் - “பேராயிரம்”. அந்தணர்க்கா...அுமைத்தாய் - வேத சன்மன் எனும் ஓர் அந்தணர் பொருட்டு அவருடைய நெல்லை வேலி யிட்டு இறைவன் காத்தனன் என்பது தல வரலாறு. தீராத.. செல்வா - “தீராநோட்தீர்த்தருளவெல்லான்” - அப்பர் - “பேராயிரம்.” திருமூலட்டானத்தெம் ஆதி - நெல்லையில், நெல்லையப்பர் சங்கிதியைத் தவிர வடபுறத்தில் சிறிது பள்ளத்தில் திருமூலட்டானத்தாரின் சங்கிதி ஒன்றும் உள்ளது. இவரே பழமையான வேணுவனப் பெருமான். பேராத-அழியாத.

யகரநேர் முத்தலையை ஏந்தே போற்றி
யாசகனுய்ச் சென்றெருகுகால் அலைந்தாய் போற்றி
அகரமுதல் எழுத்தலைத்தும் ஆவாய் போற்றி
அம்பலங்கள் ஜிந்தனுஞும் ஆம போற்றி
சிகரமார் தென்கயிலைத் தேவே போற்றி
செல்வத்துள் தலையாய் செல்வா போற்றி
பகரருஞ்சீர் படைத்தருஞும் பண்பா போற்றி
பழந்திருநெல் வேலியெந்தாய் போற்றி போற்றி. (6)

குறிப்பு : யகரநேர் முத்தலை - “யகரமே போல் குல்” - சண்முக கவசம்-23. முத்தலை-குலம். யாசகனுய்ச்...அலைந்தாய்-இது பிட்சாடனர் கோலத்தில் சிவபிரான் எங்கும் பலி தேடித் திரிந்ததைக் குறிக்கும். அகரமுதல்...ஆவாய் - “அகரமுதலானை” - சம்பந்தர் - திருவாப்பனார்-ந். அம்பலங்கள் ஜிந்து - பொன், கெள்ளி, இரத்தின, தாமிர, சித்திர சபைகள் ; பகரரும் - சொல்ல அருமையான.

தீங்கமதன் உரிபோர்த்த திறலோய் போற்றி
செழியனுய்த் தென்கூடல் ஆண்டாய் போற்றி
அங்கமௌம் பூண்டருஞும் அரசே போற்றி
ஆணவியாய்ப் பெண்ணுகி அவிர்வாய் போற்றி

சங்கமதிற் ரமிழாய்ந்த தலைவர போற்றி
 சந்திரனைச் சடைமீது தரித்தாய் போற்றி
 வின்கமதாய் அருவுருவாய் இருப்பாய் போற்றி
 எந்திருநெல் வேலியெந்தாய் போற்றி போற்றி. (7)

குறிப்பு : சிவபிரான் சிங்கத்தோல் போர்த்தனர் - “சிங்கத்துரி மூடுதிரி” - சந்தரர்-7-2-7. செழியன் - பாண்டியன். கூடல்-திரு ஆலவர்ய். அங்கம் - எலும்பு. சங்கத்தில் தமிழாய்ந்தமை - “கண்ணுதற்பெருங் கடவுளும் கழகமோ டமரங்கு, பண்ணு றத்தெரிந் தாய்ந்தழிப் பசுங்கமிழு” - திருவிளையாடற் புராணம். வரி-7 - சிவபிரானுக்கு இவிங்கத் திருமேனி அருங்குவத் திருமேனியாகும்.

வாதழுர் நம்பிக்கோர் வரதா போற்றி

மணிவார்த்தை திருக்கையால் வரைந்தாய் போற்றி
 நீதனுய்ச் செப்பாறுயில் நடித்தாய் போற்றி

நெல்கீலையும்ப ஸந்தனிலே ஆம போற்றி

சிதமா ததிதலைக்கன் வைத்தாய் போற்றி

தில்கீயம் பஸ்த்திலிடுங் கூத்தா போற்றி

.குதமதார் பொழிற்பொருநைத் துறைவா போற்றி

சௌல்திருநெல் வேலியெந்தாய் போற்றி போற்றி போற்றி. (8)

குறிப்பு : வாதழுர் நம்பி - மாணிக்கவாசகர். மணிவார்த்தை - திருவாசகம். திருவாசகம் மூழுமையையும், வாதழுராடிகள்க்குற, சிவபிரான் தம கையாலேயே எழுதி, முடிவில், திருச்சிற்றம்பல மூடையான் எனத் திருக்கையெழுத்திட்ட குறிப்புத்து தீங்கு - நீதிமான். செப்பறை - இது, திருநெல்வேல்யிலிருங்கு ஆன்று கல் தொலைவிலுள்ள இராசவல்லி புரத்திற் கருகில் பொருங்கையாற்றங்கரையில் உள்ள செப்பறைக் கூத்தர் கோயில்; ஈடராசாருக்கு விசேடமான தலம். நெல்லையம்பலம் - திருநெல் வேலித் தாமிர சபை. சித மா நதி - குளிர்ச்சியுடைய பெரிய கங்கை. சூதம் - மாமரம்.

யத்தனமில் ஸாளனையும் அழைத்தாய் போற்றி

யாகத்தில் எச்சனுர்க் கரிதைய போற்றி

முத்தமிழை எந்தாலும் வளர்ப்பாய் போற்றி

மூலட்டா எத்துறையும் முதல்வா போற்றி

பத்தருக்கா இராத்தாது நடந்தாய் போற்றி

பரசினேன் அத்தகைய பாதம் போற்றி

கத்தனுய் எவ்வளகும் காப்பாய் போற்றி

களிதிருநெல் வேலியெந்தாய் போற்றி போற்றி போற்றி. (9)

குறிப்பு : யத்தனம்-முயற்சி. தன் முயற்சி ஏதும் இல்லாமலிருக்கக் கழக ஆட்சியாளர் மூலம் தன்னை நெல்லைக் கழைத்துத் தரிசனம் தங்க கருணையைக் குறித்தது. யாகம் - தக்கன் செய்த யாகம். எச்சனுர் - வேள்வியை முன்னிருங்கு நடாத்தியவர். அரி - பகைவன். எச்சனுர்க்கு அரி - சிவபிரான் கட்டளைப்படி வந்த வீரபத்திரக் கடவுள் தக்கனுடைய தலையை அறுத்ததோடன்றி எச்சன தலையையும் அறுத்தனர்: “தக்க

ஜெயும் எச்சனையும் தலையறுத்து” - திருவாசகம்-சாமல்-ங். மூலட்டானம்-ஆகாயம் ; திருச்சூர் மூலட்டானம், கில்லை மூலட்டானம் எனிலுமாம். பத்தர்-சந்தரமூர்த்தி சுவாமிகள். பரசினேன் - தோத்திரம் செய்தேன். அத்தகைய பாதம் என்பதை இடைநிலைத் தீவுகமாக் கொண்டு தாது நடந்த அத்தகைய பாதம் பரசினேன், அத்தகைய பாதம் போற்றி என விரித்துப் பொருள் கொள்க. கத்தன் - தலைவன். களி - மகிழ்ச்சின்ற.

நங்சரவம் பணியாகப் பூண்டாய் போற்றி

நான் முகன்மால் அகத்தியற்கோர் நம்பா போற்றி
கச்சரைக்குக் கடுதாகம் அணிந்தாய் போற்றி

காமன்விழு நுதல்விழித்த கண்ணை போற்றி
உச்சமதார் பெருங்கோயி லுடையாய் போற்றி

ஒன்பதுகொள் மிக்கறுக்கும் ஒருத்தா போற்றி
மச்சமதன் கண்புஜைந்த மணியே போற்றி

வளர்திருதெல் வேவியெந்தாய் போற்றி போற்றி. (10)

குறிப்பு : நச்ச அரவும் - விடத்தையுடைய பாம்பு. பணி - அணி கலன். நான்முகன்.....நம்பா - பிரங்கன், திருமால், அகத்தியர் மூவரும் கெல்லையப்பரை வழிபட்டதாகத் தல்புராணம் கூறும். அரைக் தக் கச்ச-இடையில் அணியும் அடைப்பட்டிகை. கச்சரைக்குக் கடுங்கம் - “ஆர்த்தான் காண் அழல் சாகம் அரைக்கநானை” - அப்பர் - 294-1. காமன்-மன்மதன். விழு - எரிக்குவிழு. நுதல் விழித்த கண்ணை - செற்றிக்கண் விழித்தலைனே. உச்சம் - உயர்ச்சி. பெருங்கோயில் - நெலவேலிக் கோயில் மிகப்பெரிய கோயில் என்ற குறிப்பு; ஒன்பது கோள் - நவக் கிரகம். மிகுக்கு - வலிமை. ஒன்பது...ஒருத்தா - சம்பந்தப் பெருமானின் கோளது பதிகம் இதற்குச் சான்றார்ம, ஒன்பதின்மர் வலியை ஒருத்தன் சிக்குவன் என்ற நயம் உணர்த்தப்பாலது. மச்சமதன்...மணியே - திருமால் மீனுயும் அவதரித்தபோது கட்டைக் கலக்க, சிவபிரான் சாத்தனை மூலம் மீனின் கண்களைப் பிடிக்கிக் கொணரச் செய்து தாம் அணிந்துகொண்டனர். “சேலாடும் செருச்செய்யும் செய்த்தானார்” - அப்பர் - 147-9. “சேற்கண் இடந்த சேவக போற்றி” - சிவபராக்ரம போற்றி அகவல்-9.

மருவாருங் குழற்கங்கை மகினை போற்றி

மறைவனாத்தில் எவிக்கரசு தந்தாய் போற்றி
கருவாருங் கடைப்பிறப்பை அறுப்பாய் போற்றி

கண்ணையை வண்ணையையாள் பங்கா போற்றி

திருவாரும் வேய்த்தோன்றும் முத்தே போற்றி

திருஞான சம்பந்தர் தமிழாய் போற்றி

பொருளாருங் கொள்கையழ விடையாய் போற்றி

புகழ்த்திருதெல் வேவியெந்தாய் போற்றி போற்றி போற்றி. (11)

குறிப்பு : மருஷரும் - மனம் பொருக்கிய. மனைன் - கணவன். மதைவனத்தில்.....நந்தாய் - “நிறை மறைக்காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக், கறைசிறத் தெவிசன் மூக்குச் சுட்டிடக் கண்று சூண்ட, நிறைகடல் மன்னும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாம், குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்ட னாரே” - அப்பர். இங்குக் குறிக்கப்பெற்ற எவியே சிவபிரானருளால் மகாபவிச் சக்கர

வர்த்தியாய்ப் பிறந்தது. கரு - கருக்குழி. கடைப்பிறப்பு - இழிவான பிறவி. கண்ணனை...பங்கா - சிவஞாரின் இடப்பாகத்தில் திருமால் உள்ளார் : “மறிகடல் வண்ணன் பாகா”; “திருமாலோர் பங்கன்”-அப்பர்-62-3; 78-7. வேய்த் தோன்றும் முத்தே - திருநெல்வேலியில் (வேலுவனத்தில்) சிவபிரான் ஒரு மூங்கிலுக்குள் முத்தாகத் தோன்றினர். “பொருஙைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வீவும் வயிற்றிற் பிறந்த தொன்னகரும்” - திருவிளை - அருச்சினை - 33. “திருஞான சம்பந்தர் தமிழாய்” - கெல்லையப்பருக்குச் ‘சம்பந்தப் பெருமான் பாடிய பதிகம் மட்டுமே கிடைத்திருப்பதால், சம்பந்தரால் பாடப்பெற்றவனே என்பது பொருள். மேலும் திருஞான சம்பந்தப் பெருமானின் தேவாரப் பாக்களின் வடிவமாகத் திகழ்ப்பவனே எனினும் அமையும். பொருவாரும்-சண்டையிடவல்ல. கொல்லை - ஊர்ப்புறம். மழு - இளமையான.

ஓய் பொருளாய் உலகெங்கும் விரிந்தாய் போற்றி

உடலிடங்கொண் தெளையானும் உயர்வாய் போற்றி

சாம்பொருதில் விடைமீது வருவாய் போற்றி

சாம்பகீச்செம் மேனியெலாம் பூசீ போற்றி

மோய்ம்பொருளைக் கெடுத்தருள்மெய்ப் பொருளே போற்றி

முதலெழுத்தான் மடக்கியமந் திரத்தாய் போற்றி

ஆம்பொறையை அடியனேற் கருள்வாய் போற்றி

அருட்டிருநெல் வெலியெந்தாய் போற்றி போற்றி. (12)

குறிப்பு : சிவபிரான் பிரணவப் பொருளானவர் - “ஒங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்” அப்பர் - 2-2-10. உடலிடங்கள்..... உயர்வாய் - ஈசன் அடியார்தம் உடலிடங் கொள்பவன்: “ஏந்தையே ஈசா உடலிடங்கொண்டாய்” - திருவாசகம் - கோயித்திருப்-10. சாம் பொழுதில் இறக்கும்போது. விடை-இடபம். சாம்பல்-திருசீது. மோய்ம் பொருள் - (மேயும்) அழிகின்ற பொருள்கள். முதலெழுத்தால் மடக்கியமாக திரத்தாய்: இது “ஒம்நமசிவாய சிவாயமஞ்சு” என்ற தொடராம். இங்குப் பிரணவம் முதலிலும் இறுதியிலும் உள்து. உடலியாய என்ற தொடர் சிவாயநம என மடங்கி வந்துள்ளது. இப்பதிகத்திலுள்ள பண்ணிரண்டு பாடல்களின் தொடக்க எழுத்துக்களும் ஓம், ந, ம, சி, வா, ய, சி, வா, ய, எ, ம, ஓம் என அமைக்கிறுப்பது போற்றற்குரியது. ஆம் - ஆகின்ற. பொறை - பொறுமை.

பாடல் ஒன்றுக்கு ஒன்பது போற்றிகள் வீதம் 12 பாடல்களிலும் 108 போற்றிகள் அமைத்துள்ளமையின் இதனை அருச்சினைப் பதிகம் எனலாம். போற்றி - போற்றுகின்றேன்; காப்பாற்றுவாயாக.

பின்வரும் திருப்பாட்டு, திருநெல்வேலித் திருஞான சம்பந்தர் திருக்கோவிலின்கண் பாடப்பட்டதிருப்பதிகத்தின் ஏழாவது திருப்பாட்டாகும். இதன்கண் மாணிக்கவாசக அடிகள் மூவர்க்கும் மூன்னவர் எனவாந்துள்ள அருட்குறிப்பு நினைவுக்காரத்தக்கது.

**ழும்பாவை என்னுங் கினியெழு மட்டிட்ட புன்ஜையெதுந்
தேம்பாவை யன் று மயிகௌயிற் செப்மிய தெய்வதேமே!**


ஆம்பாவை ஓதிய மர்னிக்க வாசகர்க் கப்புறமாத்

தீம்பாவை எந்தபோற் செப்மினூர் வேறெவர் சிருறவே.

ஜிந்தாவது சிற்றிலக்கிய மாநாடு



தலைவர் சரவண் ஆறுமுக முதலியார் பேசுகிறார்



தினமலர் ஆசிரியர் திரு. T. V. இராம சுப்பையர்
தொடக்கவுரை யாற்றுகிறார்

நெல்லைத் தமிழ்த் திருநாளில் ஐந்தாவது சிற்றிலக்கிய மாநாடு

திருநெல்வேலிச் சந்திப்பு, தருமபுர மடாலயத்தில் நெல்லை அருணகிரி இசைக் கழகத்தார் 29—4—62 முதல் 6—5—62 முடிய எட்டு நாட்கள், தமிழ்த் திருநாளை மிகச் சிறப்பாக நடத்தினர். முதல் நாள் 29—4—62 மாலை 6-30 மணிக்கு மதுரை டெப்டி கலெக்டர் திரு. எஸ். இராமச்சந்திரப் பத்தர், B. A. தமிழ்த் திருநாளைத் தொடங்கி வைத்துப் பேருரையாற்றினர். விருதை வள்ளல் திரு. ச. வெள்ளைச்சாமி நாடார், வள்ளுவர் விழாவுக்கு வாழ்த்துரை வழங்கினர். முறையே திருவள்ளுவர் விழா, திருமுறை விழா, சித்தாந்த விழா, பட்டி மண்டபம், புலவர் விழா, இலக்கிய விழா, முன்னேறும் பாரதம், சிற்றிலக்கிய மாநாடு என்று எட்டு நாட்களிலும் பல தமிழ்ப் பேர்த்துரைகளின் அறிய விரிவுரைகள் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்குக் கலை நிகழ்ச்சிகள், நாடகம், இசையரங்கு, நாதசர இசை முதலியன நடைபெற்றன.

நெல்லை வள்ளல் திரு. சி. ஏ. அருணசலம் பிள்ளையவர்கள் ஆதரவில் தமிழ்த் திருநாளின் 2, 3 ஆம் நாட்களில் முறையே திருமுறை சித்தாந்த விழாக்கள் நடைபெற்றன. திருமுறை விழாவன்று இரவு 10 மணிக்குத் திருக்களர் திரு. தி சந்தரேச தேசிகர், திரு. து. சோமசுந்தர தேசிகர் ஆகிய இருவருடைய தேவார இன்னிசை நடைபெற்றது.

அந்தாதி—5-வது சிற்றிலக்கிய மாநாடு

தமிழ்த் திருநாளின் கடைசி நாளாகிய எட்டாம் நாள் 6—5—62 ஏரையிறன்று அந்தாதி நால்களைப் பற்றிய ஐந்தாவது சிற்றிலக்கிய மாநாடு நடைபெற்றது. இது திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகச் சார்பில் நடைபெற்றது. இம்மாநாடு காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் தொடர்ந்து நடந்தது. காலை 9-30 மணிக்கு மாநாடு தொடங்கியது. முதற்கண் நெல்லை அருணகிரி இசைக் கழக விரிவுரைப் பொறுப்பாளராகிய திரு. அ. க. நவநீத கிருட்டினன், தமிழ்த் திருநாளில் இம் மாநாட்டை இணைத்து நடத்தும் கழகத் தார்க்கு வரவேற்புரை வழங்கினர். நாற்பதாண்டுகளாகச் சைவ சமயத்திற்கும் தெய்வத் தமிழுக்கும் பற்பல வகையான நற்பணி யாற்றி வரும் கழகச் செயல்களையும் அதன் வளர்ச்சியையும், அவற்றிற்கு அடிப்படையாகத் திகழும் கழக ஆட்சிக் குழுவையும்,

அதன் பொறுப்பாளரான திரு. வ. சுப்பையா பிள்ளையையும், அளைத்திற்கும் வித்திட்ட கழகத் தங்கை திருவரங்கனுரின் அரும் பணியினையும் பாராட்டிப் பேசினர்.

அதன் பின்னர்க் கழக ஆட்சியாளராகிய திரு. வ. சு. பிள்ளை வரவேற்புரை வழங்கினர். அவர்கள் தம் வரவேற்புரையில் கழகம் பிறந்து வளர்ந்த வரலாற்றை விளக்கினர். கழகம் ஆற்றி வரும் பணிகளையும் போற்றி வரும் கொள்கைகளையும் தெளிவறுத்தினர். பத்துப் பாட்டு, எட்டுத் தொகை நூல்கள்—இவற்றிற்கு நடாத்திய மாநாடுகள், 1008-வது வெளியீட்டு விழா, சங்க இலக்கிய வெளியீட்டு நிறைவு விழா, நான்கு சிற்றிலக்கிய மாநாடுகள் முதலியவற்றைக் கழகம் நடாத்திய திறத்தைப் புலப் படுத்தினர். ஐந்தாவது சிற்றிலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள விருந்த தலைவர், பழனி—தண்டாயுதபாணி பண்பாட்டுக் கல்லூரி முதல்வர் திரு. சரவண ஆற்முக முதலியார், ட. ஏ., பி. ஓ. எ., எ. ட. எ., வாழ்த்துரை வழங்கவிருந்த தினமலர்—செய்தித்தாள் ஆசிரியர் திரு. டி. வி. இராம சுப்பையர், மாநாட்டுச் சொற்பொழிவு நூல் வெளியீட்டுரை வழங்கவிருந்த திருநெல்வேலி மாவட்ட மண்டல ஆய்வாளர் திரு. ச. வே. சோமசுந்தரம், ஆய்வுரை நிகழ்த்த விருந்த பதினெட்டு புலவர்கள், பேரவையினர் ஆகியோர்க்கு நல்வரவு கூறி வரவேற்றனர்.

கழக ஆட்சியாளரின் வரவேற்புரைக்குப் பின்னர், தினமலர் செய்தித்தாள் ஆசிரியர் திரு. டி. வி. இராம சுப்பையர் வாழ்த்துரை வழங்கினர். அவர், கழகம் தமிழுக்காக ஆற்றிவரும் அரும்பணிகளைப் பெரிதும் போற்றிப் பேசினர். படிக்கும் பழக்கம் பெருவிவரும் இந்நாளில் பயனற்ற சிறுகதைகளையும் நாவல்களையும் படித்துப் பொழுதையும் அறிவையும் பாழாக்காமல் மக்கள் சிறந்த ஆராய்ச்சி நூல்களைப் படித்து அறிவைப் பெருக்க வேண்டும்; அத்தகைய அறிவைப் பெருக்கும் ஆராய்ச்சி நூல்களைப் பல மாநாடுகளைக் கூட்டி வெளியிட்டுப் பரப்பிவரும் கழகத்தின் பணி மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்; கழகத்தின் வளர்ச்சிக்கு, அது வெளியிடும் அரிய நூல்களை எல்லோரும் வாங்கிப் பயிலவேண்டும் என்று வேண்டித் தம் வாழ்த்துரையினை முடித்தார்.

பின்னர் மாநாட்டுத் தலைவரின் தலைமையுரை தொடங்கியது. நெல்லைமா நகரில் நடைபெறும் தமிழ்த் திருநாள் இலக்கியப் பெருவிழாவாக நிகழ்கிறது. அரசியற் சொற்பொழிவுகட்டுக்கூடும் திரளான கூட்டத்தைப் போல இலக்கியச் சொற்பொழி வுக்குக் கூடும் திரளான கூட்டத்தை நான் இவ்விழாவில்தான்

கண்டேன். மூன்று மணி நேரம் அமைதியாக இருந்து இலக்கிய உரையினைக் கேட்கும் சிறந்த பயிற்சியினை நெல்லை நாட்டார் பெற்றிருப்பது கண்டு பேருவகை யடைகின்றேன். வேளில் வெப்பம் மிகுதியாக வீசும் இவ்வேளையிலும் தமிழார்வத்தால், இலக்கியச் சுவையைப் பருகும் பெருவிருப்பால் நூற்றுக் கணக்கான மக்கள் மாநாட்டுப் பந்தலில் அமர்ந்திருப்பது வியப் பிற்குரியதாகும்.

நம் தாய்மொழியாகிய தமிழ் தேனினும் தெள்ளமுதினும் இனிய மொழியாகும். உலகில் தோன்றிய மொழிகள் அனைத்தினும் தொன்மை வாய்ந்ததுமாகும். உயர்தனிச் செம்மொழி களின் வரிசையில் முதலிடம் பெற்றத்தக்க பெருமையுடையதாகும். இதைப் போன்று இயற்கையோடு பொருந்திய திருந்திய மொழி வேறில்லை யென்றே கூறலாம். இஃது இயல் இசை நாடகம் என்னும் மூப்பிரிவினையுடையதாய் ‘முத்தமிழ்’ என்று வழங்குவதாகும். ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்றார் ஒளவையார். ‘ஏழுலகும் புகழ் முந்து முத்தமிழ்’ என்றார் கம்பர்.

நம் மனத்தில் அறிவுக்கூறு, உணர்ச்சிக்கூறு, முயற்சிக்கூறு என்ற மூன்று கூறுகள் உள்ளன. இவை மூன்றும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாத தொடர்பைப் பெற்று ஒத்துழைத்து ஒருங்கே வளர்ந்தால்தான் மனம் சரியான வளர்ச்சி யடையும். இயல் வாயிலாகத் தமிழ், மனத்தின் அறிவுக்கூற்றை வளர்க்கிறது. இசை உணர்ச்சிக்கூற்றை வளர்க்கிறது. இயலும் இசையும் சேர்ந்து பிறக்கின்ற நாடகம் முயற்சிக்கூறு என்ற பகுதியை இயல், இசை என்னும் துணைகொண்டு நடித்துக் காட்டி முற்று விக்கிறது.

இசையினால் உள்ளத்தே தோன்றியெழும் சுவைகளைத் தட்டி யெழுப்பிப் பண்படுத்தலாம். சிறப்பாகத் தமிழ்ப் பாடல்களின் வாயிலாக இசையின் அருமையை ஊட்டி, உணர்ச்சியைப் பெருக்கலாம். இலக்கியச் சுவையும் அதில் ஊடுருவிச் செல்லும் இசை நயமும் உணர்ந்து சுவைத்து இன்புற்று உணர்ச்சியையும் உள்சுவையையும் பண்படுத்திக் கொள்ளும் நோக்கமே, தாய்மொழிக் கல்வியின் தலைசிறந்த நோக்கமாகும். நுண்மாண் நுழைபுலம் வாய்ந்த புலவர் பெருமக்களால் எழுதப் பெற்ற பாடல்கள், தோண்டத் தோண்ட நீரூறும் மணற்கேணி போல் இன்பழுறும் ஊற்றுக்களாகும். அவற்றைப் பயின்று, அவற்றிலுள்ள சொல்நயம், பொருள் நயம், தொடை நயம், நடை நயம், இசை நயம் முதலியவற்றைத் துய்த்துணர்தல் கற்றலின் மிகச்சிறந்த பகுதி பாகும். ‘நுண்ணுணர்வினரோடு கூடி நு கர் வுடை னை மா,

வின்னுவகே ஒக்கும் விழைவிற்று' என்பர் ஆன்றேர். அவ்வனர் வினேர் இயற்றிய நூல்களைப் பபடித்து மகிழ்தலும், ஆன்றேரோடு கூடி மகிழ்தலே யாரும். காவிய இன்பததைச் சுவைத்து மகிழ் வதைவிடப் பேரின்பம் இவ்வுலகில் வேறில்லை. வாய் ஆரூக, வழிரு களஞ்சு உணரும் அறுசுவைகளோ சிறிதுநேரமே நிலைத்து நின்று, பிறகு மறைந்தொழிலிடோடு தெவிட்டுந் தன்பையும் உடையன ; மிகனும் குறையினும் நோய்ச்சு இடங் தருவன. செவி ஆரூக்ச் சிந்தை களஞ்சு நிசழும் கவியிசை இன்பமோ தெவிட்டாத தெள்ளமுத்தாய் மேலும் மேலும் வளர்ந்து, நினைக்கும் போதெல்லாம் புத்தின்பம் பயப்பதாய் நமது உள்ளத்தை என்றும் இன்பத்தில் ஆழ்த்த வல்லது. அத்தகைய சிறந்த இன்பத்தை நமக்கெல்லாம் ஊட்டுவதற்காகச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இம்மாநாட்டைக் கூட்டி யிருக்கிறார்கள். இம்மாநாட்டில் 'அந்தாதி' என்னும் ஒரு வகைச் சிற்றிலக்கியம் ஆராய்ச்சிக்குரியதாக இருக்கிறது அந்தாதி, ஒரு பாட்டின் அந்தத்தை—இறுதியினை அடுத்து வரும் பாட்டு ஆதியாக—முதலாக—தொடக்கமாகக் கொண்டு வருதலால் அப்பெயர் பெற்றது. அது மலர்களை ஒன்றே டோன்று தொடர்பாகத் தொடுத்த மாலைபோன் றமைந்து பாமாலையாகப் பரிமளிக்கிறது. அந்தாதித் தொடையில் பாடல் கலைப் பாடும் மரபு சங்க காலத்திலேயே எழுந்துள்ளது. தனி நூலாக அமைக்கும் வழக்கம் ஆயிரம் ஆண்டுக்கு முன்புதான் சோன்றியிருக்கவேண்டும். அந்தாதி நூல்களில் மிகப் பழமையானது சேரமான் பெருமாள் கூறியருளிய பொன் வண்ணத் தந்தாதியாகத்தான் இருத்தல் வேண்டும். பிற அந்தாதிகள் அனைத்தும் அதற்குப் பிற்பட்ட காலத்தில் எழுந்தனவென்றே கொள்ளலாம். இத்தகைய அந்தாதி நூல்கள் தமிழில் நூற்றுக்கு மேற்பட்டன வள்ளன வெளினும் அவற்றுள் மிகச்சிறப்பு வாய்ந்த பெரும் புலவர்களால் யாக்கப்பெற்ற அருஞ்சுவையுடைய 22 அந்தாதி நூல்களே இம்மாநாட்டில் பேசப்பெறுகின்றன. பதினாறு தமிழறிஞர்கள் தனித்தனியே இரு அந்தாதி நூல் களைப் பற்றி ஆய்வரை நிகழ்த்த வந்துள்ளனர். அவர்களை யெல்லாம் பாராட்டுகிறேன். இவ்வாறு கூறித் தலைவர் தமது தலைமையுரையினை முடித்தார்.

செல்வி. கலையரசியின் சிற்றுரை

தலைமையுரைக்குப் பின் கடையம் செல்வி திருக்குறட் கலையரசி என்னும் எட்டாண்டுச் சிறுமி புறானானுறு பற்றி ஒரு சிற்றுரை நிகழ்த்தினார்.

நூல் வெளியீட்டுரை

அதன் பின்னர் நெல்லை மாவட்ட மண்டல ஆய்வாளர் திரு. ச. வே. சோமசுந்தரம் B.A., P. & P. A., (DIP) மாநாட்டுச் சொற்பொழிவு நூலைப் பற்றிய தம் கருத்துக்களைக் கூறி நூலை வெளியிட்டனர். தமிழ் நூல்களைக் கவர்ச்சியான முறையில் வெளியிடுவதில் இன்று சைவ சித்தாந்தக் கழகம் முன்னணியில் நிற்கிறது. நூலைப் பார்த்தவுடனே இது கழக வெளியீடோ என்று கருதும் அளவுக்குக் கழகம் தமிழ் நூல்களை அழகுறவும் பிழையின்றியும் வெளியிடுகிறது. அது தமிழாக்கத்திற்கு ஒர் அரிய பணியாகும். செய்யுள் வடிவில் உள்ள மூல நூல்களைத் தமிழ்ப் புலமையுடையாரே கற்றுச் சுவைக்க முடியும். இம் மாநாட்டுச் சொற்பொழிவு நூல்போன்ற ஆய்வு நூல்களால் மூல நூல்களின் முழுச் சிறப்பையும் சுவையையும் தமிழ் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் உணர்ந்து இன்புற முடியும். இவ்வாறு எல்லோரும் தமிழிலக்கிய நல்லமுதைப் பருதி யின்புறுதற்குத் துணைபுரியும் சைவ சித்தாந்தக் கழகம் நீடு வாழுவும் வளரவும் வாழ்த்துகிறேன் என்று கூறி முடித்தனர்.

அந்தாதி ஆய்வுரைகள்

பின்னர், வித்துவான் திரு. மறை. திருநாவுக்கரசனுர்

1. கைலைபாதி காளத்திபாதி அந்தாதி, 2. பொன் வண்ணத் தந்தாதி ஆகிய இரு நூல்களைப் பற்றியும், வித்துவான் திரு. க. கொன்றையாண்டி 1. அற்புதத் திருவந்தாதி, 2. கந்தரந்தாதி ஆகிய இரு நூல்களைப் பற்றியும். வித்துவான் திரு. சி. இராகவன் 1. திருவரங்கத்தந்தாதி, 2. திருவேங்கடத்தந்தாதி ஆகிய இரு நூல்களைப் பற்றியும், பண்டித வித்துவான் திரு. தி இராமாநுசூயங்கார் 1. அழகரந்தாதி 2. நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி ஆகிய இரு நூல்களைப்பற்றியும் உரை நிகழ்த்தினர். இவற்றுடன் மாநாட்டு முற்பகல் நிகழ்ச்சி முடிவுற்றது.

அருட்கவி சேதுராமன் வருகை

மீண்டும் மாலை 6-மணிக்கு மாநாடு தொடங்கியது. அன்று நெல்லைக்கு வருகை பூரிந்த சென்னை அருட்கவி சேதுராமன், மாநாட்டு மாலை நிகழ்ச்சியிற் கலந்து முதற்கண் பத்திச் சுவை கணியும் பாடல்களால் இறைவணக்கம் நிகழ்த்தினர். கழக ஆட்சியாளர் திரு. வ. சுப்பையா பிள்ளை, அருட்கவி சேதுராமனை வரவேற்று மாலை சூட்டிப் பாராட்டிப் பேசினர். அவருடைய நெல்லை மாவட்ட நிகழ்ச்சிகளையும் விளக்கினர்.

மாலையில் அந்தாதி ஆய்வுரைகள்

- | | |
|---|---|
| 1. திரு. கு. பரமசிவன், M.A., | 1. திருத்தொண்டர் திருவந்தாதி |
| | 2. ஆளுடைய பிள்ளையார்
திருவந்தாதி |
| 2. „ அ. கி. பரந்தாமனூர், M.A., | சிவபெருமான் திருவந்தாதிகள்
இரண்டு |
| 3. „ வித்துவான் ந. பாலம்மாள் | 1. சரசுவதியங்தாதி |
| 4. „ பண்டித வித்துவான்
ச. சாம்பசிவன் | 2. சடகோபரந்தாதி
இரண்டு |
| 5. „ பண்டித. மீ. கந்தசாமிப்
புலவர் | திருக்கருவையெந்தாதிகள்
இரண்டு |
| 6. „ பொ. முத்தரச, M.A., B.T., | 1. மதுரைப் பதிற்றுப்
பத்தந்தாதி |
| 7. „ பா. உமாமகேசவரி, M.A., | 2. பழமலையங்தாதி |
| | 1. கலைசையங்தாதி |
| | 2. குளத்தார் அந்தாதி |
| | 1. அபிராமியங்தாதி |
| | 2. உலகம்மையங்தாதி |

புறநானூறு அவதானம்

முறையே ஏழு தமிழ்களும் பதினேன்கு அந்தாதி நால்களின்ப் பற்றிய தங்கள் ஆய்வுரைகளை நிகழ்த்தினர். இடையே கண்டப்பம் திருக்குறட் கலையரசிடு எட்டு வயதுச் சிறுமியின் புறநானூறு அவதான நிகழ்ச்சி நடைபெற்றது. புறநானூற்றை மனப்பாடம் செய்வதும் அதில் அவதானம் நிகழ்த்துவதும் அருமை. அதனைச் சிறுமி யொருத்தி செய்கிறோன் என்பது பெருவியப்பாகும். மாநாட்டுத் தலைவர், சொற்பொழிவாளர்கள் பண்ட கலையரசிச் சிறுமியிடம் புறநானூற்றுப் பாடல்களைப் பல யாத்யாக வினவி ஒப்புவிக்கச் செய்தனர். சிறுமியின் நினைவாற்றலை மாநாட்டுத் தலைவர் வியந்து பாராட்டிக் கழகத்தாரின் புறநானூற்று உரை நூல்களைப் பரிசாக வழங்கினர். இதனைக் கண்ட மகம்மதிய அன்பர் ஒருவர் தாழும் ஒரு நாலைப் பரிசாக வழங்கினர். இறுதியில் கழக ஆட்சியாளரின் நன்றியுறையுடன் மாநாடு நிறைவெய்திற்று.

கலை நிகழ்ச்சி

இரவு 10-மணிக்குத் திரு. ஆர். இலட்சமண நட்டுவனுரால் பழிந்தியனிக்கப்பெற்ற நெல்லைச் சங்கீத சபா நடனப்பள்ளி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்ககாலச் சேய்யுள் நடை

[திரு. ச. கணபதி முதலியர், எம். ஏ., எல். டி.]

(செல்லி சிலம்பு நடை, பரல் கூ, சந்தை ஆம் பக்கத் தொடர்ச்சி)

“பசினோய் தீர்க்கும் மருத்துவனது இல்லம் அணித்தோ சேய்ததோ? எங்கட்குச் சொல்லுமின்.” ஈண்டுக் கிள்ளிவளவனது கூற்று ஆராய்தற்பாலது. பண்ணன் பசிப்பினி மருத்துவன். அவனது அன்னதானக்கொடை யாங்கனும் பரவியது. அவன் மக்கட்கு உண்டி கொடுத்து உயிரையும் நல்கும் பெற்றியன். அவன் வாழ்நாள் மக்கட்குப் பயனுடின்னது. என் வாழ்நாள் அங் நெறிப்பட்டன்று. மக்கட்குப் பயன்படும் அவனது வாழ்நாள் நீடித்திருக்கட்டும். எஞ்சிய என் வாழ்நாளையும் அவனே பெற்று வாழ்ட்டும். இக்கருத்துக்களை உள்ளடக்கிய கிள்ளிவளவனின் வாய் மொழியைக் கவனியுங்கள்.

“யான்வாழு நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்கிவன் கடும்பின திடும்பை
யாணர்ப் பழுமரம் குள்ளியிழங் தன்ன
ஆனைவி யாவங் தானுங் கேட்கும்
பொய்யா வெழில் பெய்விட நோக்கி
முட்டை கொண்டு வற்புலஞ் சேருஞ்
சிறுதன் னெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீ றியங்கு
மிருங்கிளாச் சிஅரூர்க் காண்டுக் கண்டு
மற்று மற்றும் வினாதுங் தெற்றெனப்
பசிப்பினி மருத்துவ னில்ல
மணித்தோ சேய்ததோ கூறும் னெமக்கே” (புறம் - கங்க)

இப்பாவினை டாக்டர் ஜி. ஐ. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் துள்ளார். அம்மொழிபெயர்ப்பு எல்லோர்க்கும் பயன்தர ஈண்டு அடியில் தருதும்:

“May Panar live as long as I enjoy this life
See here, ye bards, this suppliant hither makes his way
By poverty compelled he listens for the sound of food
dispensed

Like to the birds that congregate upon the fruitful tree
In fertile soil, the suppliants come in ranks

Crowding like tiny ants that, when they know
 The rainy season nigh, bear off their eggs
 To some dry, favoured mound—although they see
 The tribes with all their little ones advance
 In thronging multitudes, again and yet again they seek
 The dwelling of the man who heals the sore disease of
 And tell us is it near or far, they cry.” [penury

சங்ககாலப் புறப்பொருள் போக்கு நெறி இதுகாறும் கூறிய பொருள்களோடு மட்டும் அமைந்திருக்கவில்லை. அரசர்களின் வீர வஞ்சினங்களையும் முதின்மகளின் வீரவணர்ச்சிகளையும் அஃது பொருளாகக் கொண்டிலக்குவது என்பதைப் பின்வரும் சான்றுகள் நனி புலப்படுத்துகின்றன. ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனின் வஞ்சினமும் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் வஞ்சினமும் என்னுதற்குரியன்; பன்னுதற்குமுரியன்.

“சிங்கம் போன்று சீறிப் போர்க்கு வரும் வேந்தரை அமர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடச் செய்ய வல்லேன்ஸ்லேனியின் என் மனைவி என்னை விட்டுப் பிரியட்டும்; திறப்பாடில்லாத ஒருவன் தீணகொண்டு அறநெறி ஒரிக் கூறாதுப்புச்சுக்கொடுங்கோல் செலுச்தியவனுகட்டும்; மையவென் னும் ஊர்க்குத் தலைவனுகிய மாவனும், எயிலென் னும் ஊரையுடைய ஆங்கைதயும் புகழமைந்த அந்துவஞ்சு சாத்தனும், ஆதனமுசியும், இயக்கனும் மற்றும் பிற சற்றத்தையும் பாண்டி நன்னுட்டோடு இழந்து வன்புலக்காவலனுகப் பிறப்பேனுக” என்பது பூதப்பண்டியனின் வீரமாழி.

“சிறுசொல் சொல்லிய சினங்கெழு பகைவரைப் போர்க்களத்தில் முரசமொடு கைக்கொண்டிலேனியின் என் வெண்கொற்றக்குடை நீழிலில் வாழும் என் குடிமக்கள் கொடியனெனவும், கொடுங்கோலனெனவும் என்னைத் தூற்றட்டும். உயர்ந்தகேள்வி மாங்குடி மருதன் உள்ளிட்ட புலவர்கள் என்னைப் பாடாது போகட்டும்; இல்லையென் றுரைப்போர் வறுமைத் துன்பத்தை நீக்க இயலா மடியை நான் அடையட்டும்” என்பது நெடுஞ்செழியனின் சூருரை. இவ்விரு பாண்டிய மன்னர்களின் கூற்றினுள் ‘பேரம ருண்க ணிவளி னும் பிரிக’ என்ற பூதப்பாண்டியனின் வஞ்சினம் ஆழ நினைத்தற்குரியது. பூதப்பாண்டியனின் மனைவி கோவின் கோதல் சாவிற்சாதல் என்ற கற்புடை அறமகளிர்களுள் தலைமை சான்றவள். பூதப்பாண்டியன் இறந்த

ஞான்று தானும் தீப்பாய வேண்டியவள். பாடல் பாடியவள்; “பல்சான் றீரே பல்சான் றீரே”, என்ற பாடலே அஞ்ஞான்று பாடிய பாடல். இவ்வயர்நிலையையுடைய தன் பத்தினி தன்னை விட்டு நீங்கினும் நீங்குக என்ற அரசனின் வஞ்சினத்தின் உட்குறிப்பென்னை? முதற்கண் வீரமில்லாக் கணவளை மனைவி வெறுப் பாள் என்ற கருத்துப்போலும். மாசொன் றில்லா மனையாள் ஏதம் கருத்தத் தன்னை விட்டு நீங்கினாள்; அவளைப் பாதுகாத்தற் கியலாதவன் என்ற பெருப்பழி தன்னைச் சாரட்டும் என்ற கருத்துப் பற்றிப் போலும் என்பது இரண்டாவது; பாண்டியனது வீரத்தில் பிறந்தது. இவ்விழுமிய கருத்து இவளைப் பிரிதலினும் சாலச் சிறந்தது என் வீரம் என்பது, அவ்வடியின் உட்கிடக்கை. அகாநானுறு பாலை கஹ-வது செய்யுளில் “இவளி னும் சிறந்தன்று ஈதல் நமக்கென” என்ற கருத்தை மருகனின நாகனூர் கூறுகின்றார். ஈதலால் வரும் இன்பம் இவளால் வரும் இன்பத்திலும் சிறந்தது என்பது ஈகை இன்பத்தால் பிறந்த அநுபவமொழி. இதனையும் மேற் கருத்தோடு வைத்து ஒப்பிட்டுணர்க.

சங்க கால மகளிர் மறக்குடி மகளிர்; மூதின்மகளிர் எனப் படுவர்: போரெனில் அஞ்சம் பேதையல்லர்; செஞ்சம் உரங் கொண்டு கிளர்க்கெழும் மாண்பினையுடையர்.

முன்னாள் போரில் தந்தை யானையொடு போராடி உயிர் நீத்தனன். பின்னாள் போரில் கொழுநன் பெருநிறை விலக்கி மாண்டனன். அடுத்த நாள் செராப்பறை கேட்டு விருப்புற்று மூதின் மகளொருத்தி தன் ஒரு மகளை அவனது குடுமிக்கு எண்ணெய் நீவி, வெள்ளுடை யுடுத்தி, வேல்கைக் கொடுத்துப் போருக்கு விடுத்தாள்.

“ கெடுக சின்தை கடிதிவு உணிவே
மூதன் மகளி ராத றகுமே
மேனு ஞற்ற செருவிற் கிவடன்னை
டானை யெறிந்து களத்தொழின் தனனே
நெருங் லுற்ற செருவிற் கிவள் கொழுநன்
பெருநிறை விலக்கி யாண்டுப்பட்டனனே
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயக்க
வேல்கைக் கொடுத்து வெள்ளு விரித்துக்கூடுமே
பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி
யொருமக னல்ல தில்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே” (புறம் - உளக)

என்பதே ஒக்கூர் மாசாத்தியார் புளைந்த புறப்பாட்டு. இப்பாட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு பின்வருமாறு.

“Our heart ceases at this dame’s great courage,
Well may she merit her ancient age.
In a former war, her father it was
Who, killed by an elephant, died in the field
It was in the other day’s battle, her husband
Fell overpowered by numerous hosts:
And now to-day at the beat of drum, [an only son
Delighted and yet how sad was she this woman with
She lovingly oiled and combed his hair,
Gave him his spear and bade him seek the battlefield.”

இது வன்றியும் புறா னாறு நரை முதாட்டியரின் வீரவணர்ச்சியையும் எடுத்துக்காட்டானிற்கின்றது. ஒரு முதாட்டி கொக்கின்னது இறகுபோன்று தூய வெள்ளைக்கூந்தலைபுடையவள். அவள் மகன் போர்க்களம் புகுந்தான்; களிற்றால் தாக்கப்பட்டு அவன் இறந்தான். முதுமகள் மகன் இறந்தானெனத் துயர்க்கடலில் முழுக்கினுள்ளல்லள். போர் முனையில் ஆண்மை காட்டி வீரருலகம் புகுந்தான் என ஆளந்தக் கண்ணீர் வடித்தாள். அவனைப் பெற்ற காலத்தடைந்த உவகையினும் அதிக உவகை தொண்டாள்; இன்ப வெள்ளாத்தில் தினோத்தாள். விண்ணினின்று வீழும் மழைத்துளியிலும் அதிகமான நீர்த்துளிகளைக் கண்ணினின்றும் சிந்தினுள் என்பது.

“ மீனுண் கொக்கின் தாவி யன்ன
வான்ரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறைநின்து பட்டன னென்னு முவகை
என்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தாங்கிய சிதரினும் பலவே ” (புறம்-உள)

இனி ஒளவையார் கூறும் உவகைக் கலுமிச்சிப் புறப்பாட்டொன்றையும் நோக்குவோம்.

“ கடல்களார்க் தன்ன கட்டுர் நாப்பண்
வெந்துவாய் மதித்து வேற்றைப் பெயரித்
தோடுகைத் தெழுதருங் தூந்தெறி ஞாட்பின்
வருபடை போழ்த் து வாய்ப்படை விலங்கி
இடைப்படை யழுவத்துச் சிதைந்து வேருகிய
சிற்புடை யாளன் மாண்புகண் டருளி
ஷாமுலை யூறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே ”

(புறம் - உகலி.)

இப்பாட்டிலே “தகரூரில் எதிர்த்த பகைவர் சேஜையின் ஊரே வீழ்ந்து அவரை வெட்டிக் கொண்டே சென்று, அச் சேஜை நடுவில் தானும் வெட்டுண்டு இரு துண்டமாகக் கிடந்த தன் மகனது மாட்சியைக் கண்டு அகங்குளிர்தலால் அவனைப் பெற்ற வயது முதிர்ந்த தாய்க்கு மூலையூறிப் பால் சுரந்தது” என அழகு பெறக் கூறியிருத்தல் படித்து இன்புறத்தக்கது. இன் ஊம் தகரூர் யாத்திரை புறத்திரட்டுப் பாடல்களில் வீரத்தாயர் கனின் பிற இயல்புகளும் கூறப் பெற்றுள்ளன. ஒரு வீரத்தாயின் மாணவனர்ச்சி ஆண்டு பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.

“ வாதுவல் வயிரே வாதுவல் வயிரே
 நோகேன் அத்தை நின்னீன் றனநே
 பொருந்தா மன்னர் அருஞ்சம முருக்கி
 அக்களத் தொழிதல் செல்லாய் மக்க
 புகர்முகக் குஞ்சர மெறிந்த எஃகம்
 அதன்முகத் தொழிய ஸோங் தனையே
 அதனால்,
 எம்மில் செய்யாப் பெரும்பழி செய்த
 கல்லாக் காளையை ஈன்ற வயிரே ”

இப்பாட்டின் நுண் கருத்தாவது:—“பகைவரைப் போரில் வென்று அக்களத்திலே நியும் இறந்து படாமல் யானை முகத் தெறிந்த நின்வேலை அதனேடு போகவிட்டு நீ புறங்கொடுத்துத் திரும்பினை. இஃது நீ என் முத்தகுடிக்கு இழுத்த பெரும்பழி, இழுக்கு. ஆகவே உன்னைப்பெற்ற என் வயிற்றை அறுப்பேன், அறுப்பேன்” என்பது. இந்திலை தொல்காப்பியத்தில் ‘தாய் தப வந்த தலைப்பெய னிலை’ எனக் கூறப்படும்.

இம் மூதின் மகனிரின் இயல்புகளை யெல்லாம் புறப்பொருள் வெண்பாமாலையுடையாரும்,

“ வந்த படைநோனுள் வாயின் மூலைபறித்து
 வெந்திற வெல்கை மிறைக்கொள்ளீது—முந்தை
 முதல்வர்கற் றுஞ்காட்டி மூதில் மடவாள்
 புதல்வனைச் செல்கென்றுள் போர்க்கு ”

“ கன்னின்றை னெந்தை கணவன் களப்பட்டான்
 முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர்—பின்னின்று
 கைபோய்க் கணையுடைப்பக் காவலன் பின்னேடி
 எய்போற் கிடந்தான்என் ஏறு ”

என்று எடுத்துக் காட்டியுள்ளனர். ஈற்று வெண்பாவின் ஆங்கில மூல அடியில் குறிக்கப்பட்டுள்ளது. படித்தின்புறுக.

“ My father lives in stone, a hero’s effigy;
 my husband fell in battle slain
 My brothers died, resisting the foe to the last;
 when all the hosts had perished,
 My son, like a porcupine, pierced by innumerable darts,
 Fell fighting against the foeman’s king.”

இனி மண்ணூர் வேந்தர்க்குக் கருவில் திருவுடைய முதுபாவலர் பலர் முதுமொழிக்காஞ்சியானும், பொருள்மொழிக்காஞ்சியானும், செவியுறிவுறூலானும் இடித்துரைத்த அறவுரைகளும் அறவுரைகளும் எங்கனம் சங்கத்துச் சான்றேர்களின் பொருள் திரட்டும் முறையில் இடம் பெற்றுள்ளன என்பதைச் சில பாடல்கள் துணைகொண்டு விளக்குவாம். அரசராயினுரின் அருங்கதவுகள் புலவராயினர்க்கு என்றும் அடையாது திறந்தே இருக்கும் ந்பார். புலவர் பெருமக்கள் யாண்டும் தடையின்றி எங்கும் செல்லும் மதிப்பினையுடையர். மன்னர்கள் பலர் அரசரைக் காண்டற்கென முன்றிலில் பல்லாண்டு நின்றிருப்பினும் சொல்லேருழவராகிய புலவர் பெருந்தகைகட்டு அரசன் காட்சிக் கெளியனும் இனியனும் அமைவான். நாவாலர்களைக் காவாலர்கள் அங்கனம்போற்றியும் ஏற்றியும் வந்துள்ளனர். அவர்களும் அரசர் கட்கு ஆவளவற்றைச்சொல்லாமலே செய்து, நாடு வசியுப்பள்ளனும் சுரக்க, மக்கள் நல்வாழ்வு வாழ, அறநெறி துளங்கப்பாடுபடுவர். அரசனுவான் காப்பன காத்துக், சுடிவன கடிந்து செங்கோலோச் சும் பெற்றியன் என்பதை அமையமறிந்து இடித்துரைக்கவும் முற்படுவர். ஒரு சமயத்து நின் குடைக்கீழ் வாழும் உழவர்,

“ திருவிலல்லது கொலைலில் வறியார்
 நாஞ்சி லல்லது படையு மறியார் ”

என்பர். அதேசமயத்து மேழிபிடிக்குங் கையே செங்கோல் பிடிக்குங்கை; ஏரின் பின்னேது உலகம்; வேளாண்மையுடையாரே தாளாண்மை யுடையார்; போர்க்கள் வெற்றிக்கும் அவர்களே காரணம்; அவர்களைப் புரந்தருளுவது மன்னனின் தலையாய கடமையாகும்; அவர்கள் செம்மையாகக் காக்கப்படுவார்களாயின் அடங்காத பகைவர்களும் அரசனடியில் வீழ்ந்து வணங்குவர்; அரசனே மக்கட்குயிர் என்பர். வெள்ளைக்குடி நாகனுரின் செவியறிவுறூலப் பாடல் இதற்கோர் ஏற்றசான்று :

“ பொருபடை தரூஉங் கொற்றமு முழுபடை
 ழுன்றுசான் மருங்கி ணீன்றதன் பயனே
 மாரி பொய்ப்பினும் வாரி குன்றினு

மியற்கை யல்லன செயற்கையிற் ரேண்றினுங்
காவலர்ப் பழிஞ்குமிக் கண்ணகன் ஞால
மதுநற் கற்கனை யாயினீயு
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பார மோம்பிக்
அடிபுறந் தருகுவை யாயினின்
நடிபுறந் தருகுவ ரடங்கா தோரே” (புறம்-செ. நடு)

இதனே டமைவாரல்லர் புலவர் பெருமக்கள். வேம்பும் கடுவுமென இன்னுக் கூறுவனபோல இனியவையும் எடுத்துக் கூற நிற்பார். காவற்சாகாடுகைப்போன் உழவர்களிடத்துக் கண்ணேண்ட்ட முடையனுதல் வேண்டுமென்பர்; இதை கொள்ளும் நெறியை அவன் நன்கு உணர்தல் வேண்டும் எனவும் நினைப் பூட்டுவர்; உவமை காட்டி உண்மையைப் புலப்படுத்தவும் செய்வர். பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு வரிதண்டும் முறையை ஓர் உவமை வாயிலாய் நெஞ்சங்கொள்ள அறிவுறுத்தியதே இதற்கு அமையும் நற்சான்று. முறையறிந்து அரசன் வரி வாங்குவானுயின் உழவர்களும் உவந்து பலகால் ஈவர். அன்றிக் கொடுங்கோலனுய் ஆசைமீதூர் அதிகம் வகுலிக்க முற்படுவானுயின் உழவருங் கொடார்; இருவர்க்கும் பெருந்துண்பமாம்; உழவரும் கடும்புலி வாழுங் காடு நன்றென நாடு தூறப்பார். அரசனும் சுற்றத்தாரோடு வறுமையடைவான். ஒரு மாவளவில் குறைந்ததாய இறு நிலத்தின் கெல்லைக் கவளா மாகக் கொடுத்தால் யானை பல நாள் உண்மையைப் பெற இயலும்; அங்குமின்றி யானையையே நாறு செய் அளவு பெருநிலத்தின் கண் செலுத்தின் யானையினது வரயினிடத்துப் புகும் நெற்கதிர் களைவிட அதன் காலின்கண் மிதிபட்டழியும் நெற்கதிர்கள் அதிகமாகும். நெற்பயிரும் அன்றே அழியும். யானைக்கும் உணவின்றும். அரசன் உழுதுண்டு வாழ்வாரை வரிச் சுமையால் நலியலுற்றால் ‘யானை புக்க புலம் போலத்’ தானும் உண்ணதூது தன் சுற்றமும் உண்ணதூது கெடுவான்.

“காய்வெல் வறுத்துக் கவளங் கொளினே
மாநிறை வில்லதும் பன்னட்ட காகும்
நாறுசெறு வாயினுங் தமித்துப்புக் குணினே
வாய்ப்பு வதனினுக் கால்பெரிது கெடுக்கு
மறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நாந்து
மெல்லியன் கிழவ ஞகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவதப வெடுக்கும் பிண்ட நச்சின்

யானை புக்க புலம்போலத்
தானு முண்ணு னுலகமுங் கெடுமே ”

என்ற புறநானூற்று காசவது செய்யுள் இக் கருத்துக்களை உள்ளடக்கி நிற்றலை அறிக.

ஒல்லையூர் கிழான்மகன் பெருஞ்சாத்தன் இறந்தான். அவன் பிரிவைப் பொறுக்கலாற்றுத் குடவாயிற் கீரத்தனார்,

‘முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே’ என்று இரங்கற்பாப் பாடினார். தொடித்தலை விழுத்தண்டினார் எனும் புலவர் அவனை நினைந்தும் தம் மூப்புப் பருவத்தை உணர்ந்தும் தமக்கு இளமைப் பருவம் நீங்கியதெனத் தெரிந்தும் மனம் வருந்திப் பாடிய பாட்டு ‘இளமையு நில்லா யாக்கையு நில்லா’ என்ற அரிய உண்மைகளை நமக்குச் செவியறிவுறுத்துவது போல் காணப்படுகிறது.

அச்செய்யுள் இளமையின் துடுக்கையும் மிடுக்கையும் கூறுவதோடு முதுமையின் பயங்கர நிலைமையையும் படம் பிடித்துக் காட்டுவதாய் அமைதலின் அச்செய்யுளை ஈண்டுக்குறித்தல் பொருத்த முடைத்தாம்.

“இனிநினைந் திரக்க மாகின் று திணிமணைற்
செய்வுற பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைப்பீணைந்து
தழுவுவழித் தழீஜித் தாங்குவழித் தாங்கி
மறையென வறியா மாயமி லாயமொ
யூயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுங்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணைற் கொண்ட கல்லா விளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் ஓன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெரும் தாளரே மாகிய வெமக்கே.”

(புறம் - உசந)

இச்செய்யுளைத் திருவனந்தபுரம் திரு. கே. ஜி. சேஷ அய்யர் அவர்கள் பி. ஏ., பி. எல்., நன்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். தமிழும் ஆங்கிலமும் உணர்ந்தார்க்கு அம்மொழி பெயர்ப்பு நல்விருந்தாகும். பருந்தும் நிழலும் போல மூலமும் மொழி பெயர்ப்பும் செல்லு மழகைப் படித்தின்புறுக. மொழி பெயர்ப்பை அடியில் குறிக்கின்றும்.

“The days when life was young, those sportive days
When with loose river-sand I used to make
Droll forms and deck them with fantastic wreaths
Of flowers, when from o'er hanging boughs I plunged
Headlong into the sparkling waters cool
Of mountain lakes, and on the green-sward danced,
Hard linked in hand, with little maidens fair,
—A joyous band all innocent of guile
How off on those departed days I muse
With tender sadness! ‘Neath th’ o’erspreading shade
Of myrtle green which filled the country round
With odoriferous perfume, I plunged
Throwing the waters round and diving deep
Rose with my hands filled with the glistening sand
As trophy from the bottom of the lake,
Then climbed th’ o’erhanging boughs of sturdy trees
That lined the shore, whereon in wonderment
Stood my companions witnessing my deed
Those happy days of my youth so free from care
Ah! whither have they fled? It is too sad
That now with trembling hands I should my staff
Grasp for support, and panting go round about
With worn and feeble limbs: for I am old.”

இதுகாறும் சங்ககாலச் செய்யுட்களின் பொருள்போக்கு நெறியைக் கண்டோம். இனி, சங்கத்துச் சான்றேர் அப் பொருள்களைப் புலப்படுத்த மேற்கொண்ட சொல்லவைப்பு முறையை ஆராய்வோம். இழுமென் ஒசை நயம்பட, ஆற்றிரு முக்காய் எண்ணிய கருத்துக்களை எண்ணியாங்கு பிறர்க்கு அறிவுறுத்தும் சொன்னென்றி முறையே நடை எனப்படும். அந்நடைஎளிமையுடைத்தாய், இனிமையுடைத்தாய், தெளிவினை யுடைத்தாய் அமைந்தால் அஃது படிப்போர்க்குப் பேரின்பம் பயப்பதாகும்; பொன்மலர் நாற்றம் பெற்றதாகவும் அமையும். சங்ககாலச் செய்யுள் நடை எவ்விய நடையன்று, கடுநடை என்பர் கிளர். இலக்கியப் பயிற்சி பெரிதும் உடையார்க்கு அந்நடை விளங்குவது; இலக்கியம் புகும் இளைஞர்க்கு அஃது இருப்புக் கடலையாம். திராட்சா பாகம், கதலி பாகம், நாரிகேள் பாகம்

என்ற முத்திர வடமொழி நடைப்பாகுபாடுகளுள் சங்ககாலச் செய்யுள் நடை நாரிகேள் பாகத்தின் பாற்படு மென்பர். தேங்காயை நார் உரித்து அதனுள்ளீடாகக் காணப்படும் உண் பொருளை அரிதின் முயன்று எடுத்து நூகர்வது போன்று சொற்களின் பொருள் நுட்பங்களை நிகண்டுகள் துணைகொண்டும் அறிவின் துணைகொண்டும் பொருள் நயம் கானும்படியாகச் சொற்கள் பாடல்களில் பயிலப் பட்டுள்ளன என்பர். திராட்சா பாகமும் கதவிபாகமும் சங்கச் செய்யுட்களில் இல்லை. வாயில் போட்ட மாத்திரத்தானே முயற்சியின்றித்தான் இனிப்பைப் தருவது திராட்சை. அதுபோன்று படித்த மாத்திரத்தானே சொற்கள் கடினமின்மையால் பொருள் விளங்கும்படியாக அமைந்திருக்கும் செய்யுள் நடையே சிறந்த நடையாகும்.

பழுத்தின் தோலை நீக்கி உண்ணும் தன்மையதுபோலச் சிறிது முயற்சியால் அறியக் கூடிய நிலையில் செய்யுள் நடை அமைய வேண்டுமென்பது மற்றொரு சாரர்களின் கருத்தாகும். சங்ககாலச் சொற்போக்கு நெறி இவ்விரண்டினின்றும் வேறுபட்டது. சொற்கள் ஆழந்த கருத்துக்களை உள்ளடக்கி நிற்பன. அவை இலக்கியப் பழக்கமுடையார்க்கே தெள்ளித்திற் புனரும். செய்யுட்க ளெள்ளாம் திராட்சா பாகமாகவும் கதவிபாகமாகவும் அமைய வேண்டுவதின்று. ஒரு சில செய்யுட்கள் மறைபொருளுக்கிடனும், நிலைக்கள்மாய்ச் சிந்தையைத் தூண்டும் இயல்பினதாய் அமைதலும் நன்று. அவைகளுள் காணப்படும் சொற்கள் பொருளாழ முடையதாய்க், சருத்தாழ முடையதாய்ப், பயிலுங்தொறும் பயிலுங் தொறும் புதுப்பொருள்கள் பயப்பதாய்ப், படிப்பாரின் அறிவின் பக்குவனிலைக்கேற்பப் பொருள் நுட்பம் முன்னையிலும் அதிகம் தோன்றுவதாய் அமைந்து கிடத்தலும் வேண்டுமென்பர். செய்யுளுக்கு இலக்கணம் வகுக்க வந்த வள்ளுவருங்கூட இச் சொல் வைப்பு முறையையே ‘நவில்தொறும் நூனையம் போலும்’ என்றும் ‘அறிதோ றறியாமை கண்டற்றால்’ என்றும் கூறிப் போந்தார். அன்றியும் சங்கத் தமிழ் இன்றைய தமிழின் நிலையினின்றும் சொல்சேர்க்கை முறையினின்றும் பலவகைகளிலும் வேறுபட்டு நிற்கின்றது. சங்கச் செய்யுள்கள் தூய தமிழ்ச் சொற்களால் (Purity of language) ஆக்கப்பெற்றவை; பிற மொழிக் கலப்பு இன்றிருத்தல் போல் அன்றில்லை.

(தொடரும்)

தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

[திரு. மு. சுதாசிவம், எம். ஏ.]

“பிறமொழி யறியாதவன் தன் தாய்மொழியையும் அறியாதவனே” என்றார் செர்மானியப் பெருங் கவிஞர் கடே. தன்னையறிந்தவனே பிறரையும் நன்கு உணரமுடியும் என்பது நம்நாட்டுத் தத்துவக் கொள்கை. அதுபோலவே நம் தாய்மொழியின் இயல்புகளை முழுதும் அறிந்து கொள்ளுதற்குப் பிறமொழியறிவு மிகவும் இன்றியமையாதது என்பது தெளிவாகும். தமிழின் சீர்மையினையும், சிறப்பினையும் உணர்ந்து பாராட்டிப் பாரறியும் படி எடுத்துரைத்தவர்கள் மேனூகளிலிருந்து இவண் போந்து தமிழ் கற்றவரேயாவர். ஜி. யு. போப், வீரமாழுனிவர், லாசரஸ், சீகன்பால்கு ஜீயர், கால்டுவெல் போன்றேர் பிறமொழி களைத் தமிழுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோதுதான் தமிழின் இனிமையையும் பெருமையையும் உணர்ந்து மகிழ்ந்தனர். சென்ற ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் தமிழ் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேலாகப் பல வேற்றுமொழிகளுடன் தொடர்பு கொண்டு வந்துள்ள வரலாறு ஓரளவு சுருக்கமாக உரைக்கப் பட்டது. அத் தொடர்பினால் பல தமிழ்ச் சொற்கள் அவ்வேற்று மொழிகளில் நுழைந்தன; அவ்வேற்று மொழிகளினின்று பல சொற்கள் தமிழிலும் கலந்தன. அவ்வாறு கலந்த வேற்று மொழிச் சொற்களைக் கண்டுபிடிப்பது எவ்வாறு என்பது பற்றிச் சுருக்கமாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழின்கண் வழங்கும் பிறமொழிச் சொற்களைப் பிரித்துக் கண்டறிவதற்கு முதற்படியாக ஒருவர் தமிழ்மொழியின் முழு வரலாற்றையும் அறிந்திருத்தல் இன்றியமையாததாகும். தமிழின் தோற்றம், வளர்ச்சி, இயல்புப் போக்கு முதலியவற்றை வரலாற்று அடிப்படையில் முழுதுணர்ந்திருக்க வேண்டும்.

அஃதாவது தமிழின் மொழியமைப்பு (Structure of Tamil Language), தமிழுக்கே உரிய ஒலிகள் (Phonemes), ஒலியமைப்பு (Phonetic Structure), வேர்ச்சொல் (Etyma), பகுதி விகுதி இடைநிலை (Morphemes and Semantemes) முதலியவற்றின் வரலாற்றை அறிந்திருத்தல் வேண்டும். மேலும் தமிழ் ஒலி மாற்ற விதிகள் (Laws of Phonetic Changes), பொருள்மாற்ற விதிகள் (Laws of Semantic Changes) முதலியவற்றை நன்கு

உணர்ந்து, பிறமொழிச் சொற்கள் தமிழால் கடன் வாங்கப் பட்டு வழங்கப்பெறும்போது எப்தும் தமிழுருவங்களின் (Tamilised forms) வரலாற்று முறையினையும் நன்கு அறிந்திருக்க வேண்டும். இன்னும், பொதுப்படையாகப் பிற திராவிட மொழிகளின் அறிவும், காலப்போக்கில் தமிழோடு தொடர்பு கொண்ட, கொண்டிருக்கின்ற மொழிகளின் அறிவும், சிறப்பாக ஒப்பியல் மொழியாராய்ச்சி யறிவும் ஒருங்கு பெற்றவரே இம் முயற்சியில் முழுவெற்றியடைய முடியும். மொழியின் சொற்கள் (Vocabulary) காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் விரைவில் வேறுபட்டுக் கொண்டுவரும் இயல்புடைத் தாகலின், அவற்றின் வரலாற்றை உணர்தல் மிகவும் இன்றியமையாதது.

பிறமொழிகளின் அறிவின்றியும், தமிழ்மொழி வரலாற்றின் அறிவின்றியும் தமிழ்ப்பற்று ஒன்றினையே கொள்கையாகக் கொண்டு தமிழாராய்ச்சி செய்வோர் அறிவியலாராய்ச்சிக்கு ஏற்படைத்தான் உண்மைகளைக் கண்டுணர்ந்து கூறல் இயலாது. ஒரு கை கொண்டு தட்டினால் ஒசை கேட்காதவாறு போலத் தமிழ்மொழி ஒன்றே யறிந்தவர் செய்யும் மொழியாராய்ச்சிகள் பயனின்றும் முடியும் என்க.

மொழியியல் (Linguistics) என்பது கடந்த இருநூறுண்டு களாக வளர்ந்து வந்து இப்போது பரந்த ஓர் அறிவியல் துறையாக மலர்ந்திருக்கிறது. இவ்வறிவுத் துறையில் உலகில் உள்ள பேச்சு மொழிகள், கிளைமொழிகள், பேச்சு வழக்கற் மொழிகள் முதலியவை யாவும் வரலாற்று அடிப்படையிலும், நிலையில் அடிப்படையிலும் ஆராயப்பட்டு வருகின்றன. இதுவரை உலகெங்கனும் நடைபெற்று வந்த மொழியாராய்ச்சி களினுல் பல மொழிப்பொது உண்மைகள் நிறுவப் பட்டுள்ளன: மொழி கடவுளால் படைக்கப்பட்டது அன்று; மனிதர் களாலேயே உண்டாக்கப்பட்டது என்பதும், ஒரே மொழி காலத்துக்குக் காலம், இடத்திற்கு இடம் வேறுபட்டியல்வது அதன் இயல்பே என்பதும், சொல், பொருள் மாறுபாடுகளின்றி எக்காலத்தும் ஒருபடித்தாகவே நிற்கும் மொழி உலகிலேயே இல்லை என்பதும், பேச்சுமொழி தோன்றிப் பலகாலம் கழிந்த பிறகே எழுத்துமொழி தோன்றிற்று என்பதும், பேச்சு மொழியின் ஒலி வடிவங்களை வரிவடிவங்களாகக் காட்டும் எழுத்துக்களின் உருவங்கள் தற்செயலாய் அமைந்தவையே (Arbitrary Signs) என்பதும் எனவே ஒரு மொழியின் ஒலி வடிவத்திற்கும் வரிவடிவத்திற்கும் பிரிக்கமுடியாத தொடர்பு ஒன்றுமில்லை என்பதும், ஒரு மொழியை ஒழுங்குமுறைக்குட்பட்ட எந்த வரிவடிவிலும் எழுதிக் கற்கமுடியும் என்பதும்

பரல்-க0] தமிழில் வழங்கும்...கண்டுபிடிப்பது எப்படி? சுஅனி

ஒவ்வொரு மொழியும் ஒலியமைப்பைப் பொறுத்தவரை ஓர் ஒழுங்கு நெறிமுறையை (A Set of Patterns) பெற்றிருக்கின்றன என்பதும், ஒரு மொழியின் இயற் சொற்களில் பெரும்பாலானவை (இடுகுறிப் பெயர்கள் தனிரப் பிறசொற்கள்) வேர்ச் சொற்களினாடியாகப் பிறக்கின்றன என்பதும், ஒரு சொல்லின் பொருள் காலங்தோறும் இடங்தோறும், கையாள்வோரின் மனப்பாங்கின்படி மாற்றமுறுவது இயல்பே என்பதும், ஒரு சொல் எதிர்காலத்தில் எய்தும் பொருள் மாறுபாடுகளை முன்கூட்டியே உணர்ந்து கூறுதல் இயலாது என்பதும், மொழி என்பது அதைப் பேசும் மனிதர் அனைவருடைய பொதுவுடைமையாதலின் தனிப்பட்ட ஒருவர் தாம் விரும்பியபடி ஒரு மொழியின் போக்கைத் தடுத்து நிறுத்தவோ, வேறு திசையில் திருப்பவோ முடியாது என்பதும், ஒரு மொழியின் சொற்பொருள்களின் வரலாறு அம்மொழி பேசும் மக்களின் மனப்பாங்கின் வரலாற்றை உணர்த்தவல்லது என்பதும், ஒரு தாய் மொழியினின்று பல மொழிகள் பிறப்பது இயல்பாகவின் தம்முள் தொடர்புள்ள மொழிகளைச் சேர்த்து ஒரு தனிக்குடும்பமாகக் கருதி அவற்றிடையேயுள்ள உறவுகளை ஆராய்தல் மொழியாராய்ச் சிக்கு நன்மை பயப்படுதே என்பதும், தொடர்புள்ள பிறமொழி களின் அறிவின்றி எந்த ஒரு தனிமொழியையும் ஆராய்வது பயனில்லாத ஆராய்ச்சியே என்பதும், பிறமொழிக் கலப்பில்லாத தூயமொழி உலகில் காண்டற்கிறியது என்பதும் அவ்வண்மை களிற் சிலவாகும். இவைபோன்ற அடிப்படை மொழி உண்மைகளை உணர்ந்தவரே பிறமொழிக் கலப்பின் உண்மையையும், இயல்பையும் பிறழ்வின்றி உணரும் திறம்பெறுவர்.

சென்ற நாற்றுண்டில் ஐரோப்பியர்கள் வடமொழியைக் கற்றபோது, வடமொழிக்கும், இலத்தீன், கிரீக்கு முதலிய ஐரோப்பிய மொழிகளுக்கும் வேர்ச் சொல், சொற்பொருள், சொற்றெடுப்பு அமைப்பு முதலிய பலவகையானும் ஒற்றுமை இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதனால் இம்மொழிகள் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவையா யிருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். பின்னர் மொழி நூலறிஞர்கள் பிரெஞ்சு, இத்தாலியன், இசபானியம், போர்த்துக்கீசியம் முதலிய மொழிகள் இலத்தீனிலிருந்து பிறந்தவை என்றால்து அவற்றை ஒரு தனிக்குடும்பமாகக் கருதி உரொமான்சு மொழிகள் (Romance Languages) என்ற பெயரால் அழைத்தனர். இவ்வாறே உலகத்துப் பிறமொழிகள் யாவும் வெவ்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை என்று மொழிநூலறிஞர்கள் வரைபறுத்துள்ளனர். எனினும் இவற்றுட் சில மொழிகள்

எந்த மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று அறுதியிடுவதில் பண சிக்கல்கள் இருந்து வருகின்றன.

தென்னகத்தில் வழங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலிய மொழிகள் தம்முள் பல ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதால் அவை யாவும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையா யிருக்குமோ என்று சில ஜூரோப்பிய மொழியறிஞர்கள் சென்ற நூற்றுண்டின் முற்பகுதியில் ஐயுந் றனர். அப்போது தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் தங்கள் மொழிகள் ‘தேவ பாஷை’ யான வடமொழியினின்று பிறந்தவையே என்று விடாப்பிடியாகக் கூறி வந்தனர். ஆனால் சென்ற நூற்றுண்டின் இடைப் பகுதியில், உண்மைகண்டறிவதையே தம் ஒரே நோக்கமாகக் கொண்டு இடைவிடாது பல காலம் இம் மொழிகளை ஒப்பிட்டு ஆராய்ச்சிகள் செய்துவந்த அறிஞர் கால்டுவெல் அவர்கள் இவை யாவும் வடமொழியினின்று பிறந்தவையல்ல; திராவிடம் என்ற தனிமொழிக் குடும்பத்தைச் சார்ந்தவையே என்று பல மறுக்கமுடியாத காரணங்களை எடுத்துக் காட்டி நிலைநாட்டினார்.

தெலுங்கரும் மலையாளிகளும் கன்னடரும் தங்கள் மொழிகள் வடமொழியினின்றே பிறந்தன என்று வாதிட்ட தஞ்சுப் போதிய காரணம் இல்லாமல் இல்லை. அம்மொழிகளின் சொற்கள் பெரும்பாலும் வடமொழிக் கலப்புக் கொண்டவை. அதனால் மேற்போக்காகப் பார்ப்போருக்கு அம்மொழிகள் வடமொழியினின்று பிறந்தனபோன்றே காணப்படும். ஆனால் அம்மொழிகளின் பல வேர்ச் சொற்கள் திராவிடத் தாய்மொழியின் (Proto-Dravidian) வேர்ச் சொற்களாகவே இன்றும் காணப்படுகின்றன. மேலும் அம்மொழிகளின் சொற்றெடுரமைப்பு வடமொழியைப் போலவன்றித் தமிழைப் போலவே அமைந்திருக்கிறது. இக்காலத்தில் அம்மொழிகள் வடசொற்களின் உதவியின்றி இயங்கமுடியாது என்பது உண்மையா யினும், அவற்றின் அடிப்படை மொழிக் கூறுகள் திராவிடமொழிக் குடும்பத்தின் கூறுகளோடு பிரிக்கமுடியாத தொடர்பு கொண்டுள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழும் அளவில்லாத வடமொழிச் சொற்களைக் கடன் பெற்று வந்திருப்பினும், அதனால் மொழியின் தனித் தன்மை கெட்டுப்போகுமாறு விட்டுவிடவில்லை வடமொழிச் சொற்களின்றியே தமிழ் இயங்க முடியும் என்பது ஒரு நூற்றுண்டுக்கு முன்பே கால்டுவெல் அறிஞர் கண்ட உண்மையாகும். தமிழ் வேர்ச் சொற்களைப்பற்றிய ஆராய்ச்சி நடத்திவந்த சுவாமி

பரல்-க0] தமிழில் வழங்கும்...கண்டுபிடிப்பது எப்படி? உன

ஞானப்பிரகாசர் அவர்கள் வடமொழிச் சொற்களுக்கும், தமிழ்ச் சொற்களுக்கும் பொதுவான வேர்ச்சொற்கள் மிகப்பல உள்ளன என்பதைக்கண்டறிந்தார். (பார்க்க: ‘தமிழ்ச் சொற் பிறப் பாராய்ச்சி’) அவ்வாறு ஒரே அடியினின்று பிறந்த சொற்கள் தமிழ்ச் சொற்களா, வடசொற்களா எனப் பிரித்தறிதல் சிறிது கடினமே. அவ்வாறு இருமொழிக்கும் பொதுவான சொற்களினின்று திராவிட மொழிச் சொற்களைப் பிரித்தறிவதற்கான பல முறைகளைக் கால்டுவெல் அவர்கள் தம் நூலில் கூறியுள்ளார்.¹ அவற்றைக் காண்க. அவையேயன்றித், தமிழ்ச் சொற்களைப் பிறமொழிச் சொற்களினின்று பிரித்துக் காண்பதற்குரிய வேறு சில முறைகளையும் இவண் காண்பாம்.

1. தமிழிலக்கண நால்கள் மொழிக்கு (சொல்லுக்கு) முதலில் வரும் எழுத்துக்கள் (ஒலிகள்) இவை, சுற்றில் வரும் எழுத்துக்கள் இவை, இடையில் வரும் எழுத்துக்கள் இவை என வரையறுத்துக் கூறியிருக்கின்றன.² இவற்றிற்கு மாறுபாடாக வரும் சொற்கள் யாவும் பிறமொழிச் சொற்கள் அல்லது பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்திக் கொண்டவையே எனக் கருதலாம். காட்டாக, ட, ன, ர, ல, ம, ண, ற, ன என்ற எட்டு மெய்யெழுத்துக்களைக் கொண்டு தொடங்கும் சொற்கள் தமிழில் இல்லை. எனவே ராமன், லாபம், டமாரம் முதலிய சொற்கள் பிறமொழிச் சொற்களே எனத் துணியலாம். இவ்வாறே க, ங, ச, ட, த, ப, ற என்ற எழு மெய்யெழுத்துக்களில் முடியும் சொற்கள் பிறமொழிச் சொற்களாம். கோர்ட், க்ளாத், பார்க், கேப், வாட்ச் முதலியன தமிழ்ச்சொற்களாகா என எளிதில் உணரலாம். உடனிலை மயக்கம், வேற்றுநிலை மயக்கம் பெறும் ஒலிகளின் விதிகளையுமறிந்து கொள்வோமாயின், அவற்றிற்கு மாறுக வரும் சொற்கள் தமிழ்ச் சொல்லாகா என்று எளிதில் உணரலாம். உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்பன ஆங்கிலத்தில் (Immediate environment) என்ற தொடரால் குறிக்கப் பெறும்.

2. ஒலி ஒற்றுமை மட்டும் கொண்டே வெவ்வேறு மொழிகளிடையே வழங்கும் சொற்களுக்கு உறவுகாண முற்படக்கூடாது. ஆங்கிலத்தில் எய்ட் (Eight) என்பதும் தமிழில் எட்டு என்பதும் ஒலிஒற்றுமை பெற்றிருப்பதால் இரண்டு சொற்களும் தமிழுள் தொடர்பு கொண்டவை எனக்கருதுதல் பொருந்தாது. இவ்விரண்டு சொற்களும் வெவ்வேறு மூலச்

1. Caldwell : A Comparative Grammar of the Dravidian Languages ; P. 454.

2. பார்க்க : நன்னால்நாற்பாக்கள் : 102—127.

சொற்களினின்று பிறந்தவை. அவை ஒலிஒற்றுமை பெற்றது காலப்போக்கின் செயலேயாமென அறிதல் வேண்டும். இவ்வாறு பிறமொழிகளில் பல சொற்கள் தமிழ்ச் சொற்களைப் போலவே ஒலிவடிவும், பொருளும் பெற்றிருப்பதைக் காணலாம். ஆனால் வேர்ச்சொல்லாராய்ச்சி யின்றி அச்சொற்கள் ஒன்றிலிருந்து இன்னென்று கடன்வாங்கிக் கொள்ளப்பட்டவை எனக் கூறுவதை மொழி யறிஞர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

3. தமிழில் வழங்கும் பல சொற்களுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல பொருள்கள் வழங்குகின்றன. காட்டாக, அந்தம் என்ற சொல்லிற்கு வழி, ஆண்டு, செல்வம், பாதி, அத்தகிரி, கைபோன்ற பல பொருள்கள் உண்டு. இப்பொருள்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. எனவே, ஒரே அடிச் சொல்லினின்று இப்பொருள்கள் பிறந்தன எனக் கூறமுடியாது. இப்பொருள்கள் முறையே, adhvan, abda, artha, ardha, asta, sastha என்ற வடமொழிச் சொற்களின் திரிவுருவங்களாகும். வடமொழியில் ஆறு சொற்களாகக் காணப்படுவதை தமிழில் ஒரே வரிவடிவத்தை எய்தியுள்ளன. இதனால் ‘அத்தம்’ என்ற சொல்லை நாம் ஒரு சொல்லாகக் கொள்வதற்கில்லை; ஆறு வெவ்வேறு சொற்களாகவே கொள்ளவேண்டும்.

தமிழ்மொழிக் கண்ணும் வெவ்வேறு மூலங்களிலிருந்து பிறந்த வெவ்வேறு சொற்கள் காலப்போக்கில் ஒத்தே வரிவடிவத்தை அடைந்து விடுதல் உண்டு. காட்டாக, படு என்பதற்குத் தோன்றுதல் என்ற பொருளும், மறைதல் என்ற பொருளும் உண்டு. முரண்பட்ட பொருள்கள் ஒரே வேர்ச்சொல்லினின்று பிறந்தல் இயல்பன்மையின் இருவேறு பொருள் பயச்சும் இச்சொல்லை இருவேறு சொற்களாகவே கருதவேண்டும்.

எனவே வரிவடிவையோ, ஒலிவடிவையோ மட்டும் கொண்டு தமிழ்ச்சொல்லா, பிறமொழிச் சொல்லா என்று கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் ஒலி, வரிவடிவங்கள் காலந்தோறும் வேறுபட்டுக் கொண்டு வருபவை. ஆகனால் அவற்றின் வரலாற்றினை உணர்ந்திருத்தல் இவ்வாராய்ச்சிக்கு மிகவும் இன்றி யமையாதது.

4. தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாக வழங்கும் காலம், குணம், முகம், வேலை—முசலிய பல சொற்களின் வேர்ச்சொற்பொருள்களை ஆராய்ந்துதான் முடிவுகூற முடியும். இதுவரை ‘தமிழ்ச் சொற்கள் வடமொழிக்கண் சென்றேனு’ என்ற கொள்கை நிலவிவந்தது. ஆனால் உண்மையில் பல தமிழ்ச் சொற்கள் வடமொழியில் கலந்திருக்கின்றன. அவ்வாறு கலந்து

பரல்-க0] தமிழில் வழங்கும்....கண்டுபிடிப்பது எப்படி? சாதக

நூற்றுக்கு மேற்பட்ட சொற்களை மேனுட்டுப் பேராசிரியர் பர்ரோ என்பவர் தமது 'The Sanskrit Language' என்ற நாலில் எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார். எனவே தமிழில் வழங்கும் தமிழ்ச் சொற்களைப் பிறமொழிச் சொற்கள் என மயங்குவதும் கூடாது மாட்சி, காட்சி என்ற சொற்களைப் பலர் மாக்ஷி, காக்ஷி என்று எழுதி அவற்றை வடசொற்களைவே மயங்கி வந்திருக்கின்றனர்.

5. தமிழ் வேர்ச்சொற்கள் இத்துணை என வரையறுத்து சிட்டால் (இதுவரை வரையறுக்கப் படவில்லை) பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களினின்று எளிதில் பிரித்துணர வாய்ப்பு ஏற்படமுடியும். தமிழிலும் பிறமொழிகளிலும் வழங்கப்படும் ஒரே ஒலிவடிவம் அல்லது பொருள் உடைய சொற்களைப் பற்றி ஆராயும்போது அதற்கு வேர்ச்சொல்லகராதி இன்துணை புரியும். ஒரு சொல் தமிழ் வேர்ச்சொல் ஒன்றினிடத்துப் பிறந்து, தன்னைப்போலவே வேறுபலப் பொருள் கொட்டர்ப்பையுடைய சொற்களும் அவ்வேர்ச் சொல்லினின்றே பிறந்து வழங்கப் படுமாயின் அது தமிழ்ச் சொல்லே என உறுதியாக அறியலாம். பிறமொழிச் சொற்களே என ஐயுறப்படுவதை அப்பிறமொழி களில் ஏற்ற பெற்றி வேர்ச்சொல் பெறுதிருப்பினும், அல்லது அவ்வேர்ச்சொல் பொருளுக்கும், சொல்லின் பொருளுக்கும் எவ்வாற்றுதலும் எக்காலத்திலும் தொடர்பு ஏற்படாது போயிருப்பினும், அவை அம்மொழிக்குரிய சொற்கள் அல்ல என்று துணியலாம்.

எனவே சொற்களின் விந்தையான பிறப்பையும் வளர்ச்சி யையும் வரலாற்று முறையில் தெரிவிக்கும் வேர்ச்சொல்லகராதி தமிழுக்கு இன்றியமையாத ஒரு சேவையாகும். அவ்வகராதி உருப்பெற்று வெளிவருமாயின பிறமொழிச் சொற்களை எளிதில் பிரித்தறிந்து விடமுடியும் என்பது உறுதி.

நிலைப்போம்

[நாஞ்சில், திரு. கா. கணபதி]

பொங்கும் இளமை அறிவெல்லாம்
புனிதன் அருளே எனக்கொண்டு
எங்கும் எவர்க்கும் நன்றாற்றி
யாவும் அருளால் செய்வித்து
அங்கம் மங்கை பாகங்கொண்
டாடல் உஞ்சும் பெருமானின்
துங்கப் பெருமை நனிகூட்டும்
தூயன் அடியை நினைப்போமே.

எதிர்மறையிடைநிலை யாராய்ச்சி

[பண்டித, வித்துவான். திரு. தி. சங்குப்புவர்]

எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் இவற்றைக் குறித் தாராய்வதற்கு உயர்தனிச் செம்மொழியாகிய நம் மொழியிலக்கணங்களின் மூன்னாலாகிய தொல்காப்பியமும், பின்னாலாகிய நன்னாலும் சிறந்தன. இலக்கண நூல்களாக இதுகாறுந் தோன்றியவை என்னிறந்தன. ஆயினும், அவைகள் கற்றுவல்ல சான்றேராற் போற்றப்படாது, ஏட்டளவில் நின்று பெயரள வில் தோன்றுகின்றன. பள்ளி மாணவர்க்குப் பாடக் குறிப் பின்படி அறிஞர் தொகுத்துப் பெயர் பல புனைந்து புதிது புதிதாக ஆண்டு தோறும் இயற்றும் இலக்கணங்கள் யாவும் மறைந்தும் எவரும் அறியாவிடங்களில் உறைந்தும் நாள்டைவிற் குறைந்தும் வழக்கிறந் தொழிகின்றன. எஞ்ஞானிறும் நிலைத்து நிற்கும் இலக்கண நூல் ஒன்றுமின்று என்பது தெற்றென விளக்கும். அரசியலார்க்கு மாணவர்கட்கு இலக்கணம் வகுக்கும் கடமையுளது. வகுத்த பாடக்குறிப்பின்படி தமிழாசிரியர்கள் பாடங்கற்பிக்குங் கடமையுள்ளவர்கள். இலக்கண நூல் வரைந்து அச்சியற்றிப் புத்தகம்விற்று வருவாய் நாடிப்பிழைக்கும் அறிஞர் அதற்கியைய ஆண்டுதோறும் நூல் செய்யுங் கடமையுள்ளவராய் வாழ்கின்றனர். ஆதலால் மாணவர்க்கு வகுக்கும் இலக்கண நூல்களில் உள்ளவற்றை ஆதாரமாக எதற்கும் எடுத்துக் காட்டல் பொருத்தமின்று. ஏதேனும் ஒன்றைக் குறித்து ஆராய்வதற்குத் தக்க இலக்கண நூல்களாய் விளங்குவன தொல் காப்பியம், நன்னால், அகப்பொருள், புறப்பொருள், யாப்பருங் கலக்காரிகை, தண்டியலங்காரம் என்பவைகளே. எதிர்மறையிடைநிலை ஆராய்ச்சிக்கு நாம் இப்போது தொல்காப்பியத்தையும் நன்னாலையும் எடுத்துக் கொள்வோம்.

ஆசிரியர் தொல்காப்பியர் வினைச்சொற்களுக்கு விகுதி வகுத்துக் கூறினாரேயன்றிக் காலங்காட்டும் இடைநிலைகளும் பகுதிகளும் வகுத்துக் கூறினார்கள். “காலந் தாமே மூன்றென மொழிப்” (வினை. உ) எனவும், “இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்று, வம்முக்காலமும்” (வினை. நூ) எனவும் காலத்தை மூன்றுக வகுத்துக்காட்டினர். இன்ன இன்ன காலத்தை இன்ன இன்ன இடைநிலைகாட்டும் என இலக்கணங்களுது விடுத்தனர் தொல் காப்பிய மட்டும் வழங்கிய பண்டைக் காலத்திற் சான்றேர் இறப்பு கிகழ்வு எதிர்வு என்ற மூன்று காலவினைச் சொற்களை

எங்கனம் ஆராய்ந்து இலக்கியங்களில் அமைத்தனர் என்பது நாம் சிந்தித்துத் தெளிய வேண்டிய தொன்றும். திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற சங்ககாலத்து இலக்கியங்கள் இயற்றிய ஆசிரியர்கள் அனைவரும் காலங்காட்டும் வினைச்சொற்களையெல்லாம் கருத்துள்ளமைத்துப் பொருத்தமுறப் பயின்று நிறுத்தி வைத்திருந்தனர் போலும். இலக்கணமின்றியே இலக்கியம் இயற்றுந் திறமை அக்காலச் சான்றேர்க்கு அமைந்திருந்தன வென்று கோடலே அமைவுடைத்தாம். இக்காலத்து இலக்கண நூல்கற்ற அறிஞர்களும் நூல்களை எடுத்து நோக்கியே எழுந்த ஜயத்தைப் போக்குகின்றனர். அக்காலத்தறிஞர் இலக்கணங்கற்று அருமையினும் அருமையே. இனி நன்னாலார் முதனிலை (பகுதி), இடைநிலை, இறுதிநிலை (விகுதி) என்பவற்றை விளக்க மாக எடுத்துக்கூறியவர் எதிர்மறை இடைநிலை ஒன்றேனுங் கூருது விடுத்தார். “நடவா மட்சி” என்ற நூற்பாவால் முதனிலை காட்டி னர். அதனைக்கொண்டு அவைபோல்வன வெல்லாம் வினைமுதனிலையென வுணரலாம். “அன் ஆன் அள் ஆள்” என்ற நூற்பாவால் இறுதிநிலை கூறினர். அதனையாதாரமாகக் கொண்டு இறுதி நிலை கூருதவற்றிற்கும் கூறலாம். காலங்காட்டும் இடை நிலைகளையும் “தடவாற்றின்னே, ஆங்கின்று கின்று, பவ்வழுவிடத்து’ என்ற நூற்பாக்களால் முறையே எடுத்து விளக்கினர். அதனையாதார மாகக் கொண்டு அவர் கூருத சில இடைநிலைகளையும் அறிஞர் கூறி இன்ன இன்ன இடைநிலை இன்ன இன்ன காலங்காட்டும் எனவும் விளக்குகின்றனர். இதுகாறும் நன்னாலாரும் பின் னாலாரும் எடுத்துரையாத எதிர்மறையிடை நிலைகளை எவ்வண்ணம் ஆய்ந்து கூறுவதெனத்திகைத்தேம். ஆயினும் “இலக்கியங்கண்டதற்கு இலக்கண மியம்பல்” வழக்காதலின் எதிர்மறையிடைநிலைகளைத் தொல்காப்பியம், நன்னால், அவற்றின் உரை, சங்க இலக்கியங்கள் கொண்டு எடுத்து விளக்குவாம்.

வினைச் சொற்களில் உடன்பாடு, எதிர்மறை என இருவகை யுண்டு என நாம் ஆராய்தல் வேண்டும். தொல்காப்பியர் வினைச் சொற்கிலக்கணங்கூறுமிடத்து விளக்கமாக எதிர்மறையைக் கூருது விடுத்தனர். எனினும் “பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும்” நீர் மறுத்து மொழியினும் பொருணிலைதிரியா” (சொல். வினை. நகை) எனவும், “எச்சங்கிறப்பேயைய மெந்திரமறை” (இடை. எ) எனவும், “பிரிநிலைவினுவே எதிர் மறை” (இடை. அ) எனவும், எச்சவும்மையும் எதிர்மறை யும்மையும் (இடை. நகு) எனவும், “பிரிநிலை வினையே பெயரேயொழியிசை பெயநிர்மறை யும்மை (எச்ச. நகை) எனவும், எதிர்மறை யெச்சம் மெதிர்மறை முடிபினா (அச்ச. நகை) எனவும் “எதிர்மறை என்ற சொல்லினை

யெடுத்துக் கூறியிருப்பதால் எதிர்மறை விளையுண்டு என்பது தொல்காப்பியர்க்கும் உடன்பாடென்பது சொல்லாமலேயமையும். “பெயரெஞ்சு கிளவியும் விளையெஞ்சு கிளவியும் எதிர் மறுத்து மொழியினும்” எனவே விளைமுற்றுச் சொல்லும் எதிர் மறுத்து மொழியக் கூடும் என்பதும் அவ்வாறே யமைந்ததொன்றும். “உலகம் உண்டாயிற்று என்றால் அஃது அழிந்தது என்றும் பின்னர்க் கூறல் வேண்டுமன்றே. அது போலவே உண்டு என்ற சொல் எப்போது தோன்றிற்றே அப்போதே இல்லை பென்ற சொல்லும் தோன்றிற்றென்ல் வேண்டும். உடன்பாடும் எதிர் மறையும் ஒருங்கே தோன்றியவைதாம். தொல்காப்பியர் எதிர் மறைக்குத் தனியாக இலக்கணங்கூருது விடுத்தனரேனும் அவர் காலத்தில் எதிர்மறை வில்லை யெனக் கூறல் இயலுமோ? இயலாது. எதிர்மறை என்பதற்கு இல கணங் கூருது விடுத்தவர் இடைநிலை பெங்குனம் கூறுவார்? கால விடைநிலைகளையும் முதனிலை (பருதி) களையும் எடுத்துக் காட்டுங் கருத்து ஆசிரியர்க்குக் தோன்றுத் தொல் விடுத்தனர்போலும்; அல்லது அக்காலத்தவர்க்கு இடைநிலை யுணர்த்த வேண்டுவதின்றெனக் கருதிவிடுத்தனர் போலும்.

சொல்லதிகாரத்திற்கு உரை வகுத்தவர்களிற் சிறந்த வராகிய சேனுவரையர் விளையியல் நகூலும் நாற்பாவுரையில் உண்ணே வில்லை; உண்ணேச்சோறு எனவும், உண்ணே து வந்தான், உண்ணேமைக்கு வந்தான் எனவும் முறையே எதிர்மறைப் பெயரைச்சும், எதிர்மறை விளையெச்சங்களுக்கு மேற்கோள் காட்டினர். காட்டியவர் எதிர்மறையைக் காட்டும் இடைநிலை இன்னது என விளக்காது விடுத்தனர். மேலும் உண்டிலன், உண்ணேநின்றிலன் உண்ணைலன் உண்ணைன் என விளைமுற்றுவரும் எனவும் காட்டினர். ஆண்டும் எதிர்மறை யிடைநிலை கூருது விடுத்தனர். ஆபி னும் சேனுவரையர் உரையால் பெயரைச்சும் விளையெச்சும் விளைமுற்று என்ற சோற்கள் எதிர்மறை இன்னவாது வரும் என்பதீனை நன்குணர்ந்தோம்.

இனி நன்னாலாரும், விளைச்சொற்களில் உடன்பாடு எதிர்மறையுண்டு என்பதை விளக்கி இலக்கணங் கூருது விடுத்தனர். அவருங் வதால்காப்பியர் போலவே எதிர்மறை என்ற சொற்கள் வர நாற்பாக்கள் பல இயற்றினர். “உருபும் விளையும் எதிர்யூத்துரைப்பினும்” (பொது. ஈ) எனவும், “எதிர்யூறு சிறப்பையம்” (இடை. சு) எனவும், “அ ஆ வீற்ற பலவின் படர்க்கை, ஆவே பெதிர்யூறுக் கண்ணதாறும்” (விளை-கு) எனவும் வந்துள்ளன காண்க. நன்னால் விருத்தியுறையில் “உருபும் விளையும்;” என்ற நாற்பாவுரையில் சாத்தன் வாரான், குடத்தை யலையான் முதலிய எதிர்மறுத்துரைக்கும் விளைமுற்றும், நடவான், நடவாத், நடவாது

என்ற முற்றெச்சங்களின் எதிர்மறையும் காட்டப்பட்டுள்ளது. பதனியல் கக “நவ்வொடுகரவும்மை” என்ற நூற்பாவுரையில் பகுபத முடித்துக் காட்டும்போது,

நடவாண் என்னும் எதிர்மறை விளைப்பாகுபதம், நட என்னும் பகுதி எதிர்மறை ஆகார விகுதியோடு புணர்ந்து இரண்டும் ஒரு பகுதியாய் நின்று மேல் ஆன் விகுதியோடு புணர்ந்து “ஒரு மொழி மூவழிக் குறைதலு மனைத்தே” என்பதனை விகுதி யினது ஆகாரங்குறைந்து முடிந்தது.

நடவா என்னும் அஃஂறினைப் பன்மைப் பகுபதம் “ஆவே யெதிர்மறைக் கண்ணதாகும்” என்பவாகலின் பால்காட்டும் ஆகார ஷ்குதியன்றி எதிர்மறை ஆகாரம் வேண்டாது முடிந்தது.

நடந்திலென் நடவாநின்றிலென் என்பவற்றுட் கால விடை நிலையும் அவற்றை மறுத்த இல் என்னும் எதிர்மறை விகுதியும் கூட்டி அவற்றை யோர் பகுதியாக்கி முடிக்க.

இவ்வாறே பெயரெச்சம் விளையெச்சங்களும் பிறவும் பகுதி விகுதி முதலிய உறுப்புக்களோடு ஏற்றவாறு அமைந்து கிடந்தமை காண்க; எனவும்,

“அ, ஆ சற்ற நூற்பாவுரையில் ஆ என்ற விகுதி எதிர்மறைக்கே வரும்” எனவும் விளக்கியிருக்கின்றனர். ஆகலால் எதிர்மறை விளைச் சொற்களின் இயல்பை யுணர்ந்தோம்.

மேற்காட்டிய தொல்காப்பியம் நன்னால் இவற்றின் உரை களால் உணர்ந்தபடி எதிர்மறை யிடைநிலை யெடுத்துக் காட்டுவாம்.

பெயரெச்சம்

உடன்பாடு

எதிர்மறை

உண்ட மனிதன்

உண்ணுத்

உண்கின்ற „

உண்ணும் „

உண்ட, உண்கின்ற உண்ணும் என்ற மூன்றும் உடன் பாட்டுப் பெயரெச்சங்கள். இம் மூன்றிற்கும் உண்ணுத என்ற ஒரு சொல்லே எதிர்மறையாக வரும். உண்ணுத என்பதைப் பிரித்தால் உண் + ஆ + த் + அ என முறையே பகுதி, எதிர் மறை யுணர்த்தும் ஆகார விடைநிலை, காலங்காட்டும் இடைநிலையாகிய தகரமெப், விகுதியாகிய அகரம் நிற்கக் காண்கின்றோம். ஆ என்ற இடைநிலையே எதிர்மறையை யுணர்த்தியது என்பது நன்கு விளங்குகிறது. இதுபோல ஃல்லாப் பெயரெச்சங்களுக்கும் ஆ என்ற இடைநிலையே வரும்.

நடவாத, உறங்காத, பாடாத, நில்லாத, எண்ணுத, ஓயாத, பணியாத, கருதாத, கோணுத, வளையாத இவைபோல்வன காண்க.

நடவாக் கால், உறங்காவிழி, பாடாப்பண் இவைபோல் சறு குறைந்து (தகரங் கெட்டு) வருவனவெல்லாம் சறுகெட்ட எதிர் மறைப் பெயரெச்சங்கள் எனச் சொல்லுவர் புலவர். சறுகெட்டதே யன்றி எதிர்மறை காட்டும் ஆகார விடைநிலை மறையாது நின்றது. ஆதலால் எதிர் மறைப் பெயரெச்சத்தில் ஆகார விடை நிலையே எதிர்மறைப் பொருளீக் காட்டியது.

வினையெச்சம்

உடன்பாடு	எதிர்மறை
உண்டு வந்தான்	உண்ணுது வந்தான்
உண்குடு "	உண்ணுமல் "
உண்ணு "	உண்ணுமே "
உண்ணுால் "	உண்ணுமை "
உண்டென "	உண்ணுது உறங்கான்
உண்ண "	உண்ணுமல் "
உண்ணின் உறங்குவான்	உண்ணுமே "
உண்டால் "	உண்ணுமை "

இங்குக் காட்டிய பலவகை வாய்பாட்டு வினையெச்சங்கள், எல்லாவற்றிற்கும் எதிர்மறையாக வந்தவை உண்ணுது, உண்ணுமல், உண்ணுமை, உண்ணுமே என்ற சொற்களேயாம். இவற்றைப் பிரித்தால் உண் + ஆ + து, உண் + ஆ + மல், உண் + ஆ + மை, உண் + ஆ + மே நடுவில் ஆ என்ற இடைநிலை, நிற்கக் காண்கிறோம். ஆதலால் வினையெச்சங்களிலும் எதிர் மறைப் பொருளீடுணர்த்தி நிற்பது ஆ என்ற இடைநிலைதான் எனக் கண்டோம். இதுதியில் நிற்கும் விகுதிகள், து, மல், மை, மே என்ற நான்கும்தாம் எனவுங் கண்டோம். செய்து செய்பு செய்யா முதலிய பலவகை வாய்பாட்டு வினையெச்சங்கள் எல்லாம் எதிர்மறைப் பொருளீடுணர்த்தும்போது, இடையில் ஆ என்ற இடைநிலையும், து, மல், மை, மே என்ற விகுதிகளில் ஒன்றும் பெற்றே நிற்கும். வேறுவகையாக நில்லா. ஆதலால் வினையெச்சங்களிலும் எதிர்மறையைக் காட்டுவது ஆ என்ற இடைநிலையே எனத்தளிக.

காணுது, காணுமல், காணுமே, காணுமை, பாடாது, பாடாமல், பாடாமை, பாடாமே, உறங்காது, உறங்காமல், உறங்காமை, உறங்காமே, நில்லாது, நில்லாமல், நில்லாமை, நில்லாமே, இவை போல எல்லாவினச் சொற்களிலும் எதிர்மறை

விகுதிகளையும் ஆன்ற எதிர்மறை இடைநிலையும் கூட்டி எதிர்மறை வினையெச்சங்களாக்கிக் காண்க.

காணுவந்தான் பாடா மறந்தான், இவைபோல் ஈற்றில் து, மல் முதலீய விகுதிகளின்றிக் காணுமல் வந்தான் பாடாமல் மறந்தான் என்ற எதிர்மறைப் பொருளைத் தந்தால் அவற்றை ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் என்பர். இது உலக வழக்கில் வராது. செய்யுள் வழக்கில் மட்டும் வரும். ஈறுகெட்டிலும் எதிர்மறை யிடைநிலை கெட்டு வருதலின்று. ஆன்ற இடைநிலை நிற்பதையறிக்.

வினைமுற்று

உடன்பாடு	ஏவல்	எதிர்மறை
உண்ணுதி		உண்ணுதி
உண்பாய்		உண்ணுதை
		உண்ணுதே
உண்பை		உண்ணோல்
		உண்ணுய்

இங்குக் காட்டிய ஏவலெதிர்மறை வினைமுற்றுக்களில் உண்ணுதி, உண்ணுதை, உண்ணுதே இம்முன்று சொற்களையும் உண் + ஆ + த + இ, உண் + ஆ + த + ஐ உண் + ஆ + த + ஏ எனப் பிரித்தால் நடுவில் ஆகார விடைநிலை நிற்கக் காண்கிறோம். உண்ணோல் உண்ணுய் என்ற சொற்களை உண் + ஏல், உண் + ஆய் எனப் பிரித்தால் பகுதியும் விகுதியும் நிற்கக் கண்டோம். எதிர்மறை காட்டும் இடைநிலை யிடையில் மறைந்ததெனத் தெரிகிறது. உண் + ஆ + ஏல் எனவும், உண் + ஆ + ஆய் எனவும் பிரித்துக் காட்டி நடுவில் உள்ள ஆ மறைந்ததெனக் கூற வேண்டும். ஆ என்ற எழுத்தை யடுத்து ஏ என்ற நெடில் வந்ததாலும், ஆ என்ற நெடில் வந்ததாலும் அதன் வடிவங் தோன்றுது பறைந்தது என உய்த்துணர்தல் வேண்டும்.

அழறி, அழறே, அழாதை, அழால், பாடாதி, பாடாதே பாடாதை, பாடாய் இவைபோல வரும் ஏவலொருமை யெதிர்மறை வினைமுற்றுக்களில் ஆகார விகுதிநின்றும் மறைந்தும் எதிர்மறைப் பொருளை யுணர்த்தியது எனக் கொள்க.

(தோடரும்)

செய்திகளும் குறிப்புக்களும்

(க) இந்தி வெறியர்களுக்குப் பண்டித நேரு அறிவுரை

“எந்தவிதமான கட்டாயத் திணிப்பும் இல்லாமல் இந்தி மொழியைப் படிக்க மசசுளுக்கு வாய்ப்பு அளித்தால்தான் இந்திமாழி நல்ல முறையில் வளரமுடியும். எந்த மொழிக்குமே இந்த முறைதான் நல்லது” என்று வார்தாவிலுள்ள இந்திப் பிரசார சமிதியின் வெள்ளி விழாவிற்கு அனுப்பியுள்ள செய்தியொன்றில் பண்டித நேரு அவர்கள் குறிப்பிட உள்ளார். மேலும் அச் செய்தியில் “வட இந்தியாவில் தென்னிந்திய மொழிகளைக் கற்பிப்பதற்கு இதுபோன்ற சமிதிகள் அமையவேண்டும்” என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பு: பண்டித நேரு அவர்களின் இந்த அறிவுரை நாட்டு ஒற்றுமைக்கு வழிகாட்டும் நல்ல அறிவுரை. இந்தி மொழியிடம் பற்று என்ற பெயரால் மொழி வெறியாளர்களாகத் திரியும் சிலர்க்கு இந்த அறிவுரையேனும் பயன்படுமா என்பதைப் பொறுத்துப் பார்ப்போம்.

(ங) ஆங்கிலம் நீடிக்கச் சட்டம்

இப்போது உள்ள துபோலவே ஆங்கிலத்தைத் தொடர்ந்து நீடிக்கச் செய்யப் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப் படுமென்றும், இந்தி வழங்காத பகுதிகளில் உள்ளவர்களின் மொழி பற்றிய உரிமைகள் பறிக்கப்படாமலிருக்க இச் சட்டம் பயன்படும் என்றும் வார்தா இந்திப் பிரசார சமிதியின் விழாக் கூட்டத்தைத் துவக்கி வைத்த காலை இந்திய உள்துறை அமைச்சர் லால் ரகுதார் சாத்திரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதே வேளையில் இந்தி மொழியை எளிதாக்கித் தேவநாகரி ஏழுத்தில் எழுத முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு: ஆங்கிலத்தை நீடிக்கச் செய்யச் சட்டம் கொண்டுவது பாராட்டத் தக்கதே. ஆனால் அதே வேளையில் இந்திதான் தனியாட்சி நடத்தவேண்டும் என்னும் நோக்கத்தோடு தேவநாகரி ஏழுத்தைப் புகுத்துவதும் வேறு பல முயற்சிகள் செய்வதும் விரும்பத்தக்க செயல்கள் என்று.

(ஞ) ஒரு மொழியின் தனியாட்சி உதவாது

“ஒரு குறிப்பிட்டமொழிக்கு ஆதரவுகாட்டவேண்டும் என்பதற்காகப் பிற வட்டார மொழியைத் தாழ்வாகக் கருதுவது பிறபோக்குத்தனமாகும். நாகரிகத்திற்குப் புறம்பான செயலாகும்” என்று இந்திய வினாக்களை ஆராய்ச்சி, பண்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உமாழுன் கீர் அண்மையில் மக்கள் மன்றத்தில் பேசும்போது குறிப்பிட்டார். அத்துடன் வட்டார மொழிகளின் வளர்ச்சிக்கு மூன்றாவது திட்டத்தில் 99 லட்ச ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பு: அமைச்சரவர்களின் அறிவுரை பாராட்டற்குரியது. இத்தகைய அறிவுரைகட்குச் செவி சாய்க்காத காரணத்தால் தான் இந்திக்கு ஏற்றமும் பிறமொழிகளிடம் மாற்றுந்தாய் மனப்பான்மை கொள்ளும் பண்பும் வடநாட்டவரிடம் வளரலாயிற்று. உமாழுன் கீர் போன்ற நல்லோரின் அறிவுரை இனியேனும் பயன்தருமா என்று பார்ப்போம்.

(ச) புதைபொருள் ஆராய்ச்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகனூர் எண்ணும் சிற்றாரில் பழைய காலத்து மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், இறங்கவர்களைப் புதைத்த தாழிகள் முதலியன அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கி. மு. 200 இல் காணப்பட்ட பொருள்கள் என்று தெரிய வருவதாக அரசாங்கப் பொருட்காட்சிக் காலை ஆணையர் டாக்டர், ம. எஸ். சத்தியழுர் ததி அவர்கள் அறிவித்துள்ளார். இவ்விடத்தில் மேலும் சில புதைபொருள்கள் இடைக்கும் எனவும் இவர் கூறியுள்ளார். இப் புதைபொருள்களைக் கண்டுபிடிக்கக் காரணமாயிருந்தவர் ஒரு சிராமப் பள்ளி ஆசிரியர் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: இங்னும் காணப்படும் புதைபொருள் ஆராய்ச்சிகளால் தமிழகத்தின் தொன்மை நன்கு விளக்கிக்கிறது. ஆராய்ச்சியாளர் மேலும் முயன்றால் தமிழக வரலாற்றுக்குத் துணை செய்யும் வேறு பல புதைபொருள்களையும் காணலாம். கல்வித் துறையினரும் அரசினரும் இத் துறையில் முனைந்து பணியாற்றுவார்களாக.

மதிப்புரை

“வித்திலக் குவியல்”

ஆசிரியர் ‘தமிழ்கெறிக் காவலர்’ பேராசிரியர் மயிலை, சிவமுத்து அவர்கள். ஆண்டுக் கட்டணம் ரூபா. 3. மன்ற உறுப்பினர்களுக்கு ரூபா. 200 தனி இதழ் 25 காசு. மாணவர் மன்ற வெளியீடு 12 வெங்கடையர் தெரு, சென்னை-1.

மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் தமிழ் வளர்ச்சிக்காகவும் கனவினும் நன்றாகவும் அகம்புற மொத்து மிகப்பல பணிகள் ஓல்லும் வகை ஒவாது உளுந்திவரும் பேராசிரியர் மயிலை, சிவமுத்து அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் இத்திங்களிதழ் தமிழகத்துக்குத் தனிப்பெரு நலைன விளைக்குமென்பது ருதி. பேராசிரியாவர்கள் தமிழ் மாநிலமுற்றிலுமூன்ஸ மாணவர்கள் அனைவர்கள் முன்னேற்றத் திற்கும் பாடுபடுவதால் ஒரு ஆசிரியர் ஒரு கல்லூரியாசியர் போன்றவர்கள் மல் மாநில முழுவதிற்கும் ஆசிரியராக வயங்குகின்றனர். அம்மாணவர் கட்டுப் பல்வகைத் தேர்வுகள் வாயிலாகத் தமிழமிழ்தத்தைச் சுலையுற ஊட்டிவருகின்றனர். இனி இவ்விதழ் வாயிலாகவும் அவர்கட்டு இடைவிடாமல் அச்சுவையினையூட்டி அவர்களைத் தக்காராகவும் மிக்காராகவும் ஆக்குவரென்பது ருதி.

இதன்கண் சிறந்த கட்டுரைகள் பல காணப்படுகின்றன. அவை பல சிறந்த புலவர்களால் வரையப்பட்டன. இதனைச் செந்தமிழன்பர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் வாங்கியும் வாங்குவித்தும் நற்பய ணெய்துவார்களாக.

இதகாறும் வளர்ந்தோங்கி நலம் பல புரிந்து சிறந்துவாழத் திருவருள் புரியுமாறு செந்தமிழன்னையின் திருவடியினை வழுத்துகின்றேன். முகப்பில் பேராசிரியர் மணி திருநாவுக்கரசு முதலியார் அவர்களின் திருவருவப்படம் அடுகுறத் திகழ்கின்றது.

தமிழ் உரைநடை வரலாறு :

பக்கங்கள் : 168. விலை ரூ. 3-50 ஆசிரியர் வி. செல்வகாயகம், எம். ஏ., தமிழ் விரிவுறையாளர், இலங்கைப் பல்கலைக் கழகம்.

இந்தாலே ஆசிரியர் சங்ககாலம், களவியலுரைக்காலம் உரையாசிரியர்கள் காலம், ஜேரோப்பியர் காலம், இருபதாம் நூற்றுண்டு என்ற ஜங்துபிரிவாகப் பகுசுது அவ்வக்காலங்களில் தமிழ்உரை நடை பயன்படுத்தப்பெற்ற நெறிமுறைகளை வகுத்துரைக்கிறார். ஆற்கிருமுக்கான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்தால் மிகச்சிறந்த திறனையை முறையில் தமிழ் உரைநடை வரலாற்றை விளக்குகிறது. கல்லூரி மாணவர்கள்க்கு மட்டும் மன்றி எழுத்தாளர்களாக இருக்கும். இருக்க விரும்பும் அனைவருக்கும் இந்தால் உறுபயன் தருவதாயுள்ளது.

தமிழ் உரைநடையில் பற்பல நிலைகளைக் காட்டியுள்ள ஆசிரியர், காலத்துக்கேற்ற உரைநடையில் எழுதுவதே இயற்கையானது என்ற கருத்தைக் கூறுகிறார். இது-ற்றித்தான் போலும் ஆசிரியர் தம் நூலுள்பல வடசொற்களைக் களையாது விடுத்துள்ளார்.

நானும் வளர்ந்தோக்கிவரும் தமிழ்மொழியின் எதிர்காலம் உரைநடை வளர்ச்சியில்தான் உள்ளது என்று எண்ணேவேண்டியிருக்கிறது. பல்துறை அறிவுகளையும், நுண்ணிய அறிவியல் கருத்துக்களையும் உரைநடையிலேதான் எழுதவும் கற்கவும் முடியும். சங்ககால முத்திரெகாண்டேதோன்றி வளர்ந்து வரும் தமிழ் உரைநடை இந்தாற்றுண்டில் பல்லாற்றுனும் வளர்ச்சிபெற்று வருவது வரவேற்கத்தக்கது.

ஆங்கில இலக்கியம் கற்போர் ஒவ்வொரு நூற்றுண்டிலும் உரைநடை எவ்வாறிலக்கியது என்று ஆழ்ந்தமைவுறச்கற்பர். அதுபோலவே சுவிதையை மட்டுமின்றி, உரைநடையினையும் ஒவ்வொரு நூற்றுண்டாக ஆழ்ந்து கற்பதற்கு இதுபோன்ற திறனையை நூல்கள் தனித்துவம் நூற்றுண்டுக்கும் எழுதப்படல் இன்றியமையாதது குறிப்பாகப் பத்தொன்பது இருபதாம் நூற்றுண்டு உரைநடை பற்றி மிகவிரிவாக ஆராய இடமுண்டு.

தமிழ் வளர்ச்சி நோக்கி இத்தகைய நூல்களை இன்னும் எழுதி யுதவுமாறு ஆசிரியரை வேண்டுகிறோம்.
—மு. ச-



திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்காக, சென்னை, 2-140, பிராட்டவே,
அப்பர் அசைகத்தில், திரு. வ. சப்பையா அவர்களால்
அசிட்டு வெளியிடப்பெற்றது. ஆசிரியர். வ. சப்பையா.